

ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு
முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்விநியோக இணைப்பாளர்
இ. சிவலிங்கம்பொதுமக்கள் தொடர்பு
என். குமாரதாஸன்
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

தமிழர் தகவல் சஞ்சிகையின்
மாதமும் திகதியும் தவறாத
ஒட்டகப் பயணத்தின்
முதலாவது 25 வருடங்கள்
பூர்த்திபெறும் இவ்வேளை
தொடர்ந்து ஆதரவளிப்பவர்கள்
எழுத்துலகப் படைப்பாளிகள்
சமூக வணிகப் பங்காளர்கள்
இணைந்து பயணிப்பவர்கள்
ஊக்கத்தரு நட்புறவுகள்
அனைவரையும் அணைத்து
அன்புடன் இறுகப் பற்றி
வாஞ்சைமிகு தோள் தழுவி
நெஞ்சம் பொங்கி வழியும்
இதயம்நிறை நன்றிகளை
காணிக்கையாக்குகிறோம்!

திரு எஸ். திருச்செல்வம்
முதன்மை ஆசிரியர்
வெளியீட்டுக் குழு சார்பில்
ஜனவரி 2016



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraisingam
Anojini KumaradasanManager
R. R. RajkumarCirculation Coordinator
R. SivalingamPublic Relation
N. Kumaradasan
P. Sivasubramaniam
Pon. SivakumaranTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

கண்பார்வை இழப்பைத் தடுப்பதற்கு புதுவகைச் சிகிச்சை

கண்பார்வை இழப்பைத் தடுப்பதற்கு மனிதக்கருவில் இருந்து பெறப்பட்ட குருத்துச் செல்களைப் பயன்படுத்தும் புதுவகையான முயற்சி ஒன்றை லண்டனில் இருக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். இதன் முதற்கட்டமாக மனிதக்கருவிலிருந்து பெறப்பட்ட குருத்துச் செல்கள், அறுபது வயதான பெண்மணியின் விழித்திரையில் பதியம் செய்யப்பட்டுள்ளன. அந்த வயதான பெண்மணிக்கு Age-related macular degeneration (AMD) எனப்படும் கண்ணின் மையப்பார்வை படிப்படியாக சீரழியும் நோய் தாக்கியிருக்கிறது.

பெரும்பாலானவர்களுக்கு 50 வயதுக்கு பிறகு இந்த நோய் தாக்கி அவர்களின் பார்வையை படிப்படியாக பறிக்கும். பிரிட்டனில் ஏற்படும் பெரும்பாலான முதுமை சார் கண்பார்வை இழப்புக்கு இந்த குறிப்பிட்ட நோயே காரணமாக கருதப்படுகிறது.

பெயர் குறிப்பிடப்படாத அந்த குறிப்பிட்ட பெண்மணியின் விழித்திரையின் பின்புறத்தில் அறுவை சிகிச்சை மூலம் பதியப்பட்ட குருத்துச் செல்கள் இதுவரை உரிய இடத்தில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இந்த குருத்துச் செல்கள் அந்த பெண்மணியின் பார்வையிழப்பை தடுத்து அவரது பார்வையை மேம்படுத்துமா என்பது குறித்து தற்போதைய நிலையில் எந்த உறுதியான பதிலையும் மருத்துவர்களால் கொடுக்க முடியவில்லை.

இந்த ஆண்டின் முடிவில் தான் அது குறித்து தங்களால் கணிக்க முடியும் என்று இந்த பரிசோதனையை மேற்கொண்டிருக்கும் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெண்மணியைத் தவிர, இதே நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் இதே பரிசோதனை முறையிலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படவிருக்கின்றன..

தேர்தல் கால வாக்குறுதியின்படி புதிய குடிவரவுச் சட்டம் திருத்தப்படுமா? துறைசார் அமைப்புகள் சந்தேகம்

Trudeau government curiously omits Bill C-51 in maiden throne speech

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கனடிய பொதுத் தேர்தலின்போது லிபரல் கட்சி வழங்கிய முக்கிய உறுதி மொழிகள் சில தொடர்பாக அரசின் கொள்கை விளக்க உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று கனடிய பிரதான மைய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மீண்டும் வீடு வீடாக தபால்களை விநியோகம் செய்வது, ஓய்வுபெறும் வயதை மீண்டும் 65ஆகக் குறைப்பது (முன்னைய அரசு இதனை 67 ஆக உயர்த்தியது), கனடிய யுத்த ஜெட் விமானங்களை சிரியா மீது குண்டுகள் வீசுவதிலிருந்து நிறுத்துவது, பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கை என்றுசுறி முன்னைய அரசு கொண்டுவந்த சி-51 என்ற புதிய குடிவரவுச் சட்டத்தை நீக்குவது அல்லது திருத்துவது என்று தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பாக கொள்கை விளக்க உரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

குடிவரவாளர்கள் வருகையை வெகுவாகக் கட்டுப்படுத்தவும், அவர்கள் கனடாவில் குடியேறிய பின்னர் தமக்கான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் 'பயங்கரவாதம்' என்ற செயற்பாட்டைக் காட்டி அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் புதிய குடிவரவுச் சட்டத்தை லிபரல் அரசு முழுமையாக நீக்காதென்ற தமது சந்தேகத்தை குடிவரவாளர்களுடன் சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்டீபன் ஹாப்பர் அரசாங்கம் சி-51 குடிவரவுச் சட்டத்தை நிறைவேற்ற, அப்போது எதிர்வரிசையில் சிறுபான்மையாகவிருந்த லிபரல் ஆதரவு வழங்கியதைச் சிலர் இப்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அகதிகளுக்கு மறுக்கப்பட்ட மருத்துவ வசதி மீண்டும்! மேன்முறையீட்டு வழக்கை புதிய அரசு வாபஸ் பெற்றது

கனடாவில் குடியேறும் சகல அகதிகளுக்கும் எந்தவிதமான ஏற்றத்தாழ்வின்றி இலவச மருத்துவ வசதி கிடைக்கும் ஏற்பாடு இப்பொழுது செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, ஹாப்பர் அரசாங்கம் அப்பீல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை, தற்போதைய ரூடோ அரசு வாபஸ் பெற்றுள்ளது.

அகதிக் கோரிக்கையாளர்கள், ஏற்கப்பட்டவர்கள், கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகிய அனைவருக்கும் சமமான நிலையில் முன்னர் இலவச வைத்திய வசதியிருந்தது. ஆனால் இதனை ஹாப்பர் அரசு சில வருடங்களுக்கு முன்னர் ரத்துச்செய்து, அகதிகளாக ஏற்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இதனை வழங்கி வந்தது.

இந்த முடிவை ஆட்சேபித்து சில கனடிய சமூக அமைப்புகள் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தன. அரசின் முடிவை நிராகரிக்கும் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், இதன் வழியாக ஹாப்பர் அரசுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது.

இதன் காரணமாக நீதிமன்றத் தீர்ப்பை ஆட்சேபித்து ஹாப்பர் அரசு மனுவொன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. கடந்த பொதுத்தேர்தலில் ஹாப்பர் அரசு தோல்விடைந்ததையடுத்து, ஆட்சிக்கு வந்த புதிய அரசு அந்த மேன்முறையீட்டு மனுவை மீளப்பெற்றுக் கொண்டது. சகல அகதிகளுக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்க இந்த நடவடிக்கை வழிசமைத்துள்ளது.

ஹாப்பர் அரசு எடுத்து முடிவினை அப்போதே நிராகரித்த ஒன்றாறியோ மாகாண அரசு, சகலருக்கும் சமமாகத் தொடர்ந்து இலவச வைத்திய வசதியை வழங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.



செந்தி



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

உலகில் போர் நடைபெற்ற இடங்களில் கடந்த ஆண்டில் (2015) சுமார் 16 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் கூறுகிறது. இத்தொகை கடந்தாண்டு உலகில் பிறந்த குழந்தைகளில் எட்டில் ஒரு பங்காகும். போர்ப் பகுதிகளில் பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஐந்து வயதை அடையுமுன்னர் இறந்து விடலாமெனவும் யுனிசெஃப் எச்சரித்துள்ளது. உயிர் தப்புவோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகலாமென மேலும் கூறப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் இயங்கும் 'வீதிக் கார்க்'ளில் (Street cars) சகல வாசல் பகுதிகளாலும் உட்பிரவேசிக்கும் முறை கடந்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பயணச் சீட்டின்றி உட்செல்வோர் அகப்பட்டால் அதற்கான தண்டப்பணமாக 425 டாலர் செலுத்த வேண்டும். டோக்கன், டிக்கட் மற்றும் பணம் செலுத்திப் பயணிப்பவர்கள் முன்கதவு வழியாக மட்டுமே உட்செல்ல முடியும்.

மார்க்கம் நகரசபை இவ்வருடம் தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை இரு நாட்கள் கொண்டாடவுள்ளது. தமிழர் மரபுரிமை மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த மாதம் 16ம் 17ம் திகதிகளில் இவ்விழா நடைபெறும். முதல்நாள் அனைவரும் பங்குபற்றக்கூடிய யோக்கலை, சிலம்புக் கலை, ஓவியக்கலைகளின் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இரண்டாம் நாள் ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் முக்கியமாக இடம்பெறும்.

உலக அகதிகள் தொகை இப்போது இருபது மில்லியனைத் தாண்டி விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. சிரிய நாட்டு யுத்தம் காரணமாகக் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு நாளும் சுமார் 4,600 பேர் அதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு வருடத்துக்கு முன்னர் உலகில் அகதிகள் தொகை 19.5 மில்லியனாக இருந்தது. இந்த வருடத்தின் முதலாவது ஆறு மாதங்களில் சர்வதேச நாடுகள் 993,6000 அகதிக் கோரிக்கையாளர்களை உள்வாங்கியுள்ளன.

பத்தொன்பதாயிரம் மைல் நீளமான அமெரிக்க - கனடிய கடலோர மற்றும் தரை வழியான எல்லைகளைக் கொண்ட பாதை தற்போது பாதுகாப்பற்றதாகவுள்ளதாக இரு நாடுகளினதும் தேசிய உயர் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தப் பாதைகள் வழியாக தீவிரவாதிகள் இலகுவாகப் பயணம் செய்யக்கூடியதாக இருக்குமெனவும், முக்கியமாக கனடாவின் கிழக்கு மற்றும் அமெரிக்காவின் வடக்கு ஆகிய பிராந்தியங்கள் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் அறிவித்துள்ளனர்.

ரொறன்ரோ பகுதியில் வீடுடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள நகரப் பொலிசார் சில புள்ளிபரங்களையும் தெரியப்படுத்தியுள்ளனர். வடயோர்க் பகுதியிலேயே அடுத்தடுத்து நள்ளிரவுக்கும் அதிகாலை ஐந்து மணிக்குமிடையில் சுமார் 12க்கும் அதிகமான வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டின் வெளிப்புற வெளிச்சத்தை இரவு முழுவதும் ஒளிர விடுமாறு பொலிசார் குடியிருப்பாளர்களை வேண்டியுள்ளனர்.

ரொறன்ரோவில் முதற் தடைவையாக வீட்டின் காபன் மொனொக்சைட் கருவியை வேண்டுமென்று செயலிழக்கச் செய்த ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் ஏற்றோபிக்கோவிலுள்ள அந்த வீட்டுக்கு அழைக்கப்பட்ட வேளையில், இக்கருவி பயன்படாத வகையில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. குற்றம் நிரூபிக்கப்படின் அபராதம் அல்லது ஒரு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

137 ஆண்டு வரலாற்றில் ஓரேயொரு நாள் மட்டும்.....

இந்தியாவின் இந்து பத்திரிகை 1878ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் 137 ஆண்டு கால வரலாற்றில் ஓரேயொரு நாள் மட்டும் அதன் சென்னைப் பதிப்பு வெளிவரவில்லை. கடந்த மாதம் தமிழ்நாட்டில் பொழிந்த கடும்குறை காரணமாக மறைமலை அடிகள் நகரிலுள்ள அதன் அச்சகப்பிரிவு முடப்பட்டதால், கடந்த மாதம் 2ம் திகதி (டிசம்பர் 2) இந்து வெளிவரவில்லை.

58 வணிக நிறுவனங்களில் 'பியர்' விற்பனைக்கு

ஒன்றாறியோவிலுள்ள 58 பல்பொருள் வணிக நிறுவனங்களில் 'பியர்' விற்பனை செய்வதற்கு ஒன்றாறியோ அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றுள் 13 சுயாதீனமாக இயங்கும் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்கள். மிகுதி 45 நிறுவனங்களும் லொப்லோஸ் போன்று 'ஸ்டோர்' என்று சொல்லப்படுபவை. ஒன்றாறியோவில் மொத்தம் 450 பல்பொருள் வணிக நிறுவனங்களுக்கு படிப்படியாக 'பியர்' விற்பனை அனுமதி கிடைக்கவுள்ளது.

37 பாதசாரிகள்

ரொறன்ரோவில்

கடந்தாண்டு மரணம்

கடந்தாண்டு ரொறன்ரோவில் 37 பாதசாரிகள் விபத்துகளில் சிக்கி மரணமடைந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இது முன்னைய ஆண்டுகளைவிட அதிகமாகும். பாதசாரிகள் வீதிகளைக் கடக்கும் போதும், வீதிகளின் கரைகளில் நடந்து செல்லும்போதும் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

ரொறன்ரோவில்

வாகன விபத்துகளால்

63 பேர் மரணம்

ரொறன்ரோவில் கடந்த வருடம் இடம் பெற்ற வாகன விபத்துகள் காரணமாக 63 பேர் மரணமாகியுள்ளனர். முன்னைய ஆண்டில் (2015) இதே காலப்பகுதியில் 51 வாகன பேர் விபத்துகளால் பலியாகினர். மதுபோதையில் வாகனம் செலுத்துவது, தொலைபேசியில் உரையாடியவாறு வாகனம் செலுத்துவது, கவனயீனமான வாகன ஓட்டம் போன்றவைகளே விபத்து மரணங்கள் அதிகரிப்புக் காரணமாகும்.

Minimum down payment for homes over \$500,000 going up

Canadians looking to buy homes valued over \$500,000 will soon be required to come up with larger down payments in a move the federal finance minister says last month is designed to ensure stability in Canada's biggest real estate markets. Market watchers and home sellers predict the move — in concert with other regulatory changes — will have little impact on house sales and prices that continue to rise despite a fragile overall economy.

"Rather than a blunt instrument to cool the market, this is a targeted measure designed to deter a very small segment of buyers from stretching into the market with a very low equity position," said Robert Kavcic, senior economist at BMO Capital Markets.

Under changes announced Friday by Finance Minister Bill Morneau, home buyers will have to put a 10% down payment on the portion of the price of a home over \$500,000. Anything under \$500,000 will still only require a 5% down payment. The changes are to take effect Feb. 15, 2016.

"This will impact 1% or less of the market," Morneau told a news conference. For buyers in Toronto, where the cost of an average home has reached \$625,000, the change will mean they'll have to come up with an extra \$12,000 in order to qualify for mortgage insurance through the Canada Mortgage and Housing Corporation.

The new measure is aimed at expensive homes while still encouraging first-time home buyers to get into the market, said the minister.

"We recognize that, specifically in the Toronto and Vancouver market, we've seen house prices that have been elevated," Morneau said.

"And we want to make sure that we create an environment that protects the people that are buying homes so they have sufficient equity in their home." The stiffer down payment requirement is one of three new measures targeting the stability of the housing market.

Financial institutions will face new capital requirements to keep pace with the growing risk of the real estate markets they bankroll.

And Canada Mortgage and Housing Corp. will change the fees it charges issuers of mortgage-backed securities.

While the intent of the government may be to tame Canada's real estate market, the market itself has been stabilizing over the past few months and is expected to cool in 2016, making Ottawa's moves redundant, said Gurinder Sandhu, the Ontario-Atlantic Canada vice president of Re/Max Integra.

"We're seeing the markets kind of take care of that on their own," he said. "So, this type of regulation at this point in time wasn't really required. Re/Max predicted this week that price increases in the country's hottest markets will be muted in the year ahead.

Vancouver prices have increased, on average, by around 17% so far in 2015, according to Re/Max, and by roughly 10% in Toronto.

(Cntd. on Page 32)

Markham Thai Pongal Vizha January 16 & 17

Markham raises the bar again by celebrating Thai Pongal Vizha as a two day festival. On January 16th and 17th 2016, Markham Civic Centre and Markham Theatre will be buzzing with Tamil activities, workshops, Tamil Heritage Exhibition featuring famous Artist Marudu (art designer for Sem mozhi maanaadu) from India, Tamil book exhibitions, Tamil Education Forum, Art Competition, Cultural shows by children, youth and seniors, activities for children and more. All these events are open to public and people of all ethnicities are welcome participate at all of these events free of cost.

When it comes to recognizing Diversity and creating an inclusive environment for people, Markham continues to lead. As we all know, Markham became the first municipality to officially proclaim Thai Pongal as Tamil heritage days in December 2011. From 2012 onwards Markham Thai Pongal Committee under the leadership of Councillor Logan Kanapathi has been hosting Thai Pongal Vizha in a grand manner. This year for the first time, they will be celebrating Thai Pongal Vizha as a 2 days celebration. They will be launching a magazine called "Uzhavu" Jan 17th.

First day, Jan 16th starting from 10 AM Markham Civic Centre will be busy hosting workshops in Yoga, Silambam and Dance, people of all ages and ethnicities can participate to learn about these Tamil art forms. At the same time Artist Marudu's Art exhibition featuring Tamil heritage – various Tamil dance forms, Tamil kings, warriors will also open to public, at 3PM a forum on Tamil Education in Canada organized by Mr. Ponniah Vivekananthan will open up the discussion panel participated by teachers, parents and students which will be an opportunity to hear from the 3 parties face to face. Exhibition and sale of Tamil books by Vazhum Thamizh and Valvai Aavanakkappagam will open to public on Jan 16th 10AM – 5 PM. There will also be a live art competition for school children from Gr 3-Gr 12 on Jan 16th 2PM-4PM. A special category of art competition has been created for children of Autism Spectrum Disorder as well.

The second day of Thai Pongal Vizha on Jan 17th 2PM will be Tamil cultural extravaganza at Markham Theatre featuring dance, music and awards. The art exhibition and book exhibition will continue be open from 10AM as well.

Thai Pongal is Thanksgiving time for Tamils, it is a unique festival of thanking Nature – the sun, cattle and farmers. It has been a 2,000 year old Tradition of Tamils, to respect and pay gratitude to all that helps sustain life. The days festivities at Markham Thai Pongal Vizha serve as an opportunity to celebrate Tamil culture, traditions, history, literature and festivities, providing both younger generation Tamils and the mainstream community to learn about and preserve the rich heritage of Tamils. It is essential for Tamils to be educated about their Tamil heritage and for the richness of the history to be preserved and protected for future generations.

Chair of the Markham Thai Pongal Vizha Committee, Councillor Logan Kanapathi stated, "Markham has always been a leader in cultural diversity. The celebration of Thai Pongal again encourages social cohesiveness, uniting Tamils through a common heritage that goes beyond religions lines. I'm proud to be hosting this highly anticipated event again this year." Markham Thai Pongal Vizha - Saturday, January 16th, 10 AM and Sunday, Jan 17th 2PM at Markham Civic Centre and Markham Theatre (101 Town Centre Boulevard)

For More Information:

Councillor Logan Kanapathi: lkanapathi@markham.ca or 905 479 7748
Kaushalya Rajah: krajah@markham.ca or 905 475 4736 ●



டாக்டர் எம். கே. முருகானந்தன்

நரம்புப் பாதிப்புக்குள்ளான சிறுநீர்ப்பை நோயைக் கணித்தலும் மருத்துவமும்

சிறுநீர் கழித்தல் பிரச்சனைகள் - நரம்புப் பாதிப்பிற்குள்ளான சிறுநீர்ப்பை - இந்தப் பிரச்சனை ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அறிய மருத்துவர் என்னென்ன செய்யக்கூடுமென்பதை அடுத்துப் பார்க்கலாம்.

உடற் பரிசோதனை

பெரும்பாலும் நோயாளியிடம் கேட்டறிவதன் மூலம் மட்டுமே பிரச்சனையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நோயின் அறிகுறிகளை விபரமாகக் கேட்டு அறிவதுடன் அது எப்பொழுது ஆரம்பித்தது, அருந்தும் நீராகாரங்கள் எவை எவ்வளவு, எந்த நேரத்தில் அருந்துவதுண்டு போன்ற விடயங்களையும் கேட்டு அறிவார்.

உடற் பரிசோதனையின்போது வழமையான பிரீர், இருதயத் துடிப்பு, நாடித்துடிப்பு போன்றவற்றை அளவிடுவதுடன் வயிற்றைப் பரிசோதித்து சிறுநீர்ப்பை வீங்கியிருக்கிறதா என்பதை அறிவதுடன், மலவாயில் ஊடாக விரல் பரிசோதனை செய்து புரஸ்ரேட் சுரப்பி வீங்கியிருக்கிறதா என்பதையும் அறிய முயல்வார்.

ஆய்வுப் பரிசோதனை

கிருமித் தொற்று உள்ளதா என்பதை அறிய குருதி மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் உதவும்.

வயிற்றை ஸ்கான் பரிசோதனை (US Scan Abdomen) ஒரு முக்கிய ஆரம்ப கட்ட பரிசோதனையாகும்.

- *புரஸ்ரேட் சுரப்பி வீங்கியிருக்கிறதா என்பதை இதன் மூலம் அறிய முடியும்.
- ஆண்களில் புரஸ்ரேட் சுரப்பி வீக்கம் காரணமாகவே பெரும்பாலான சிறுநீர் கழித்தல் பிரச்சனைகள் ஏற்படுவதால் இதை செய்வார்கள்.
- *சிறுநீர் கழித்த பின்னரும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் முழுமையாகக் கழியாது மீதி தேங்கி நிற்கிறதா என்பதை அறியவும் வயிற்றை ஸ்கான் பரிசோதனை உதவும்.
- *சிறுநீரகத்தின் நிலையையும் கண்டறிய முடியும்.

இப் பரிசோதனை தெளிவாக இருக்க வேண்டுமாயின் குறைந்தது 5 மணிநேரம் உணவு தேநீர் போன்றவை அருந்தாமல் பரிசோதனை அறைக்குச் செல்ல வேண்டும். சிறுநீரை முழுமையாக வெளியேற்றிய பின்னர் செல்லக் கூடாது. சிறுநீர் இருந்தால்தான் அதைக் கழித்த பின்னரும் தேங்கி நிற்கிறதா என்பதை அறிய முடியும். இது முக்கியமானது.

சில்லஸ்கோப்பி (Cystoscopy) பரிசோதனை என்பது சிறுநீர்க் குழாய் ஊடாக நுண்ணிய கமராவைச் செலுத்தி சிறுநீர்ப்பையில் பிரச்சனை எங்குள்ளது என்பதைக் கண்டறியச் செய்யப்படுவதாகும். இது அதற்கான நிபுணத்துவ மருத்துவரால் செய்யப்பட வேண்டியதாகும்.

சிறுநீரானது சிறுநீர்ப்பையில் எவ்வாறு வருகிறது, தேங்கி நிற்கிறதா, எவ்வாறு வெளியேறுகிறது போன்றவற்றை Urine flow test- Urodynamic என்ற பரிசோதனை மூலம் கண்டறிவர். இவற்றைத் தவிர எக்ஸ்ரே, சிரி ஸ்கான் (X Ray, CTScan) பரிசோதனைகளும் தேவைப்படலாம்.

மருத்துவம்

நாளாந்தம் தொல்லைப்படுத்தும் அடிக்கடி கழிதல், சிந்துதல், கட்டுப்பாடின்றிக் கழிதல், சிறுநீர்ப்பையில் தேங்கி நிறல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் பெறுவதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படாது தடுப்பதும் கிருமித் தொற்று ஏற்படாது தடுப்பதும் சிகிச்சையின் இலக்காகும். சிகிச்சையைப் பொறுத்தவரையில் அத்தீமாகச் செயற்படும் சிறுநீர்ப்பை, மந்தமாகச் செயற்படும் சிறுநீர்ப்பை ஆகியவற்றுக்கான சிகிச்சை முறைகள் வேறுபடும்.

அத்தீமாகச் செயற்படும் சிறுநீர்ப்பை (Overactive/Spastic Bladder)

இதன் முக்கிய அம்சம் தவிர்க்க முடியாதவாறு திடீர் என எழும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு. சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் அறிகுறிகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். சிறுநீர் கழிப்பதைத் தாமதப்படுத்தப் பழகல். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதும் உடனடியாக கழிப்பறைக்குச் செல்லாதீர்கள். மனத்தை சற்று அடக்கி கழிப்பறை செல்வதைத் தாமதப்படுத்துங்கள். ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே ஒருவரால் தாமதப்படுத்த முடியும். ஆயினும் தொடர்ந்து செய்து வரும்போது ஒரு சில மணிநேரத்துக்கும் தாமதப்படுத்தும் ஆற்றல் கிட்டிவிடும்.

நேரங்குறித்து சிறுநீர் கழிப்பது மற்றொரு முறையாகும். உணர்வு ஏற்பட்டவுடன் கழிக்கச் செல்லாது இரண்டு முதல் நாலு மணிநேர இடைவெளியில் கழிப்பதென தீர்மானம் எடுத்து அந்த நேரத்தில் மட்டும் கழிப்பறை செல்வதாகும். சிறுநீர்ப்பை பயிற்சிகள் உதவும். சிறுநீர்ப்பையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள தசைகளையும் (pelvic muscles) இறுக்குவதும் தளர்த்துவதுமான பயிற்சி உதவும். சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது அதை அவசரமாக நிறுத்த வேண்டுமாயின் உங்கள் பிறப்புறுப்புப் பகுதியில் உள்ள தசைகளை எம்மை அறியாமல் இறுக்கும். இதேபோல சும்மா இருக்கும் வேளைகளில் இறுக்குவதும் தளர்த்துவதுமே அப்பயிற்சியாகும்.

அத்தீ எடையுள்ளவராயின் அதை பொருத்தமான எடைக்குக் குறைப்பதாலும் ஓரளவு கட்டுப்பாடு கிட்டும்.

தசைகளைத் தளர்த்தும் மருந்துகள் உதவும். oxybutynin, tolterodine போன்றவை உதாரணங்களாகும். ஆயினும் இவற்றை மருத்துவரின் ஆலோசனையுடன் அவரது கண்காணிப்பின் கீழ் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

மந்தமாகச் செயற்படும் சிறுநீர்ப்பை (Underactive/Flaccid Bladder)

இப்பிரச்சனையின் போது நீங்கள் சிறுநீர் கழிக்க முயன்றாலும் முழுமையாக வெளியேற்ற முடியாதிருக்கும். அல்லது சொட்டுச் சொட்டாகவே வெளியேறும். நேரங்குறித்து சிறுநீர் கழிப்பது இங்கும் உதவலாம். உணர்வு ஏற்பட்டவுடன் கழிக்கச் செல்லாது இரண்டு முதல் நாலு மணிநேர இடைவெளியில் கழிப்பதென தீர்மானம் எடுத்து அந்த நேரத்தில்

(28 ஆம் பக்கம் வருக)

சிறுவயதிலே நான் முதலில் அறிந்த வெளிநாட்டுப் பூ ட்யூலிப்ப்தான். அதன் அழகோ நிறமோ மணமோ எனக்கு ஒன்றுமே தெரியாது. எங்களுக்கு பாடப் புத்தகமாக The Black Tulip என்ற நாவலை யாரோ ஓர் ஆசிரியர் வைத்துவிட்டார். ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து எப்படித்தான் இந்த நாவலை அவர் கண்டுபிடித்தாரோ தெரியாது. ஆங்கிலத்தை முழுமனதோடு வெறுக்க வைத்தது அந்தப் புத்தகம்தான். எல்லா வார்த்தைகளும் தனித்தனியாக தெரிந்த வார்த்தைகளாக இருக்கும். ஆனால் வசனம் மாத்திரம் விளங்காது.


உலகத்திலே பலவிதமான நிறங்களில் ட்யூலிப் பூக்கள் வந்துவிட்டன. சிவப்பு, மென்சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை என்று பல வர்ணங்கள் இருந்தாலும் கறுப்பு நிற ட்யூலிப்பை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை. ஹொலந்து நாட்டு அரசர் ஒரு போட்டிவைக்கிறார். கறுப்பு ட்யூலிப் பூவைக் கொண்டுவருபவருக்கு ஒரு லட்சம் கில்டர் பணம் பரிசு. ஒருவர் கறுப்பு நிற பூவை உருவாக்கும் ரகச்யத்தைக் கண்டுபிடித்து அதை எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அவருடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். தகப்பனின் ரகச்யக் குறிப்புகளை வைத்து மகனும் அவனுடைய காதலியும் இணைந்து கறுப்பு ட்யூலிப்பை உண்டாக்கி பரிசுப் பணத்தை வென்றுவிடுகிறார்கள். இதுதான் கதை. மீதியெல்லாம் மறந்துவிட்டது.

முதன்முதல் நான் வெளிநாட்டுக்கு பயணமானபோது ஹொலந்து நாட்டில் ட்யூலிப் பூக்களைப் பார்த்தேன். நாவலில் சொல்லியிருந்த மாதிரி உலகத்தில் எத்தனை வர்ணங்கள் இருந்தனவோ அத்தனையிலும் அங்கே பூக்கள் பூத்துக் கிடந்தன. ஹொலந்து தேசம் ட்யூலிப்புகளுக்கு பேர் போனது. வசந்தத்தை வரவேற்கும் பூக்கள் அவைதான். அவை இல்லாவிட்டால் வசந்தமே இல்லை. அத்தனை அழகாக இருக்கும். ஒரு காலத்தில் ஹொலந்தில் ட்யூலிப் பூக்களுக்கு பெருமதிப்பு இருந்தது. அரசர்களும் தனவந்தர்களும் வியாபாரிகளும் ட்யூலிப் முளைகளை அடித்து பிடித்து வாங்கினார்கள். அவை உயர்குடியின் சின்னமாகி விலை ஏறிக்கொண்டே போனது. ஒரு ட்யூலிப் முளையை காலையில் வாங்கினால் அதன் விலை மாலையில் இரட்டிப்பானது. பலர் ட்யூலிப் முளைகளை தோட்டத்தில் நடாமல் முளையாக விற்றே பணம் சம்பாதித்தார்கள். தங்கத்தை வீட்டிலே



அ. முத்துலிங்கம்

ட்யூலிப் பூ



பதுக்கி வைப்பதுபோல முளைகளை பதுக்கி வைத்தார்கள்.

ஒருநாள் கப்பல் தலைவன் ஒருவன் துறைமுகச் சந்தையில் ட்யூலிப் முளையை பார்த்துவிட்டு அதை வெங்காயம் என நினைத்து தூக்கி சாப்பிட்டுவிட்டான். பிறகு பார்த்தால் அதன் விலை அவனுடைய கப்பலுக்கு சமானமாக இருந்தது. அவன் அதற்கு ஈடாக தனது கப்பலையே கொடுக்கவேண்டி நேர்ந்தது என்று ஒரு கதையுண்டு. ஆனால் ஒரு நாள் விலைகள் சடாரென்று சரியத் தொடங்கின. பதுக்கி வைத்த செல்வந்தர்களும் வியாபாரிகளும் ஓர் இரவில் ஆண்டியானார்கள். அதுவே உலகத்தின் முதல் குமிழ் வெடிப்பு என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வார்கள்.

நான் கனடாவுக்கு குடிபெயர்ந்தபோது ட்யூலிப் வளர்க்கவேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் எப்படி என்பதுதான் தெரியவில்லை. தோட்டக் கலை விற்பனைப் பெண் சொல்லித் தந்தமாதிரி ஒக்லேபர் மாதத்து கடைசியில் முளைகளை வாங்கி தோட்டத்தில் குழி தோண்டி நடேன். எத்தனை அடி ஆழத்தில் நடவேண்டும், எவ்வளவு இடைவெளி விடவேண்டும் என்றெல்லாம் விவரம் தந்திருந்தான். அந்த வருடம் நவம்பரிலேயே பனி பொழியத் தொடங்கிவிட்டது. மிகவும் கடுமையான பனிக்காலம். இரண்டடி, மூன்றடி உயரத்துக்கு தோட்டத்திலே உறைபனி எழும்பிவிட்டது. முளைகள் அத்தனை பனிக்கும் கீழே புதைந்துபோய் கிடந்தன. ட்யூலிப்பை பற்றி மறந்துபோனேன். ஏப்ரல் மாதம் புதுவருட நாள் காலையில் பூமியை பிளந்து வெளியே வந்து பூக்கள் வெடித்தன. நான் கனவு கண்ட அத்தனை பூக்களும் அங்கே காற்றில் ஆடின. மஞ்சள், சிவப்பு, மென்சிவப்பு, ரத்தச் சிவப்பு, வெள்ளை, ஊதா என்று அவை வசந்தத்தை வரவேற்றன. விற்பனைப் பெண் சொன்னது உண்மைதான். 'எவ்வளவு காலம் பனியில் புதைபுண்டு கிடக்கிறதோ அவ்வளவுக்கு நல்லது. நிலத்தின் கீழேயிருக்கும்போது அது சும்மா இருப்பதில்லை. தன் சக்தியை சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும்.'

சிலப்பதிகாரத்து கண்ணகி பேசுவதே இல்லை. காப்பியத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதி முடிந்த பிறகுதான் கண்ணகி என்ற பாத்திரம் உயிர்பெறும். கண்ணகியின் தோழி தேவந்தி 'வா, கோயிலில் போய் நீராடி வேண்டலாம்' என்று கேட்டபோது கண்ணகி ஒரு சொல்லில் 'பீடன்று' என்று கூறி மறுக்கிறாள். கோவலன் மாதவியிடம்- மிருந்து பிரிந்து கண்ணகியிடம் வந்தபோதுகூட கண்ணகி மூன்று வார்த்தைகளை உதிர்த்தாள். 'சிலம்புகள் உள்ளன, எடுங்கள்.' அடுத்து அவள் கோவலனிடம் பேசிய சொற்கள் 'மதுரை வந்துவிட்டதா?' பின்னர் கோவலனுக்கு உணவு படைத்தபோது 'சாப்பிடுங்கள்' என்றாள். அவர்கள் ஒன்றாய் இருந்த கடைசி இரவு மாத்திரம் சில வார்த்தைகள் பேசினாள். 'போற்றா ஒழுக்கம் புரிந்தீர்' என்று அப்பொழுதுதான் சொன்னாள்.

* * *

இப்படி அடக்கமானவளாக, ஒன்றும் பேசாத மௌனியாக, வெகுளியாக கண்ணகி சித்தரிக்கப்படுகிறாள். கோவலன் அநியாயமாக கொலையுண்டதை கேள்வியுற்றதும் அவள் வெகுண்டு எழுகிறாள். 'என் கணவன் எங்கே?' என ஆயர் குலப் பெண்களிடம் கேட்கிறாள். சூரியனிடம் கேட்கிறாள். கோவலனின் இறந்த உடலைக் கட்டி புலம்புகிறாள். 'பெண்டிரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?' என ஆற்றாமல் அழுகிறாள். அரசன்மனைக்கு சென்று 'வாயிலோயே, வாயிலோயே' என்று கூவி தன் வருகையை அரசனுக்கு அறிவிக்கச் சொல்லி ஆணையிடுகிறாள். அரசனிடம் நீதி கேட்டு, தேர்ந்த வழக்கறிஞரைப்போல வழக்காடி வெல்கிறாள். இதுவேல்லாம் எப்படி நடந்தது? திடீரென்று இவ்வளவு ஆற்றலும் அறிவும் ஆவேசமும் அவளுக்குள் எங்கிருந்து வந்தது?

* * *

ட்யூலிப் விற்பனைப்பெண் சொன்னது நினைவுக்கு வந்தது. ட்யூலிப் முளை சக்தியை மௌனமாக சேகரித்துக்கொண்டே இருக்கும். சமயம் வரும்போது முழுவீச்சோடு மண்ணை உதறி மேலே வரும். கண்ணகி அதைத்தான் செய்தாள். நீண்ட மௌனம் சாதித்து திடீரென்று வெடித்து வெளியே வந்தாள்.●



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

54

தீதும் நன்றும் பிறந்தர வாராது’ என்ற சங்கப்பாடல் வரி எந்த சமூகத்துக்கும், இனத்துக்கும் மிக ‘பொருந்தும். ஒருவரோடு உரையாடும்போது, அவர் என்ன பேச வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல், கடுமையாக எதையாவது சொல்லி விடுகிறோம். அது மனக்கசப்பில் முடிகிறது. ‘நெஞ்சு பிரிந்திடுவார் நெடுநாள் இருவரும் பிரிந்திருப்பார்’ என்று பாரதி சொல்வது பெரிய உண்மை. நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்து வந்துள்ள எம்மவர் மத்தியில் எழும் விரிசல்கள் கணக்கற்றவை. சிறிய சிறிய காரணங்களுக்காக வாதிப்பதும், தொலைபேசியில் கத்திப்பேசி குமுறல்களை வெளியிடுவதும், அடுத்தவர்களிடம் கூறி ஆறுதல் பெறுவதும் அன்றாடம் நாம் காணும் நிகழ்வு.

ஒருவருடன் நாம் என்ன சொன்னோம் என்பதைவிட அந்த சொல்லை ஏன் சொன்னோம்? அது எங்கிருந்து புறப்பட்டது? என்று ஆராபந்தால் ஆழ்மனதின் ஒருபுறமிருந்து மெள்ளப் புறப்பட்டிருப்பது தெரியவரும். நம் எண்ண ஓட்டம், அந்த ஆழத்தை எட்டிப்பிடிக்காத வரையில் வெளியுலக நிகழ்வுகள் எல்லாமே சிக்கலாகத்தான் இருக்கும். அவற்றால் மன அமைதியும் குலைந்து கொண்டிருக்கும். இங்கேதான் ஒவ்வொருவரின் மன இயல்பும் தெரியவரும். நான் யார்? மற்றவர்கள் யார்? என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வெளியே நடப்பதை மட்டுமே கவனிக்காமல் ‘உள்ளே’ நடப்பதையும் கவனிக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரருடைய எண்டியொன்று எமது வண்டி நிறுத்தப்படும் இடத்தில் நிற்கிறது என வைத்துக் கொண்டால் எழும் உணர்வுகள் பல. ‘எனது வண்டியை எங்கே நிறுத்துவது?’ இது முதல் கேள்வி. கோபம் சற்று எழுகிறது. ‘என்ன துணிச்சல் இவருக்கு? மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்?’ உள்ளம் குமுறுகிறது. ஆழ்மனம் மூலம் ஏற்பட்ட கோபம் கூடுகிறது. ‘இப்படி விட்டால் எனது காரை நிறுத்துமிடம் போய்விடுமோ!’ என்றதொரு பயமும் எழுகிறது. அவரிடம் சண்டைக்குப் போனால் கடுமையான பின்விளைவு ஏற்படுமோ என்ற அச்சமும் அவன் கடுமையாகப் பேசிவிட்டால், அதை தாங்க முடியுமா என்ற கவலையும் எழுகிறது. இப்படி எமது வாழ்நாளில் பல தடவைகள் எழுகின்றன. இதற்கு பதில் ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கிறது. இதுவே தனிப்பட்ட உணர்ச்சி. இதுவே எமது வாழ்க்கையில் எல்லாவித அனுபவங்களுக்கும் அடிநாதமாக அமையும் ஒன்று.

நம்முடைய உணர்ச்சிகள், நடத்தைகள் எல்லாவற்றிலுமே, இந்த ஆழ்மனதில் ஏற்பட்டுள்ள இயல்புடைய ஒரு தாக்கமே விதையாகிறது. அது ஒவ்வொரு மனிதரிடமும் வெவ்வேறாக விளையக்கூடியது. உடலையும் உள்ளத்தினையும் ஒரே சமயத்தில் அசைக்கவல்ல அந்த தனி இயல்பு வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. இது நம்முள் எப்போதும் ஒலித்து கொண்டிருக்கும் அடிநாதம் (Other Song) அல்லது ‘இரண்டாவது குரல்’ என கொள்ளலாம்.

‘இரண்டாவது குரல் இல்லாத மனிதர்களை காண முடியாது, மன இறுக்கமும், மன உளைச்சலும் அவர்களுடன் கூடவே வருகிறது’

மீண்டும் சந்திப்போம் ●

தண்ணீர், குப்பை வரிகள் இந்த மாதத்திலிருந்து ரொறன்ரோவில் அதிகரிப்பு

தண்ணீர் மற்றும் குப்பைகள் ஆகியவற்றுக்கான வரிகளை இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து ரொறன்ரோ நகரசபை அதிகரித்துள்ளது. தண்ணீருக்கான வரி எட்டு வீதத்தினாலும், குப்பைகளுக்கான வரி மூன்று சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் சராசரியாக 280 கியூபிக் மெட்ரிக் தண்ணீரைப் பயன்படுத்தியதால் 882 டாலர்கள் வரை செலுத்தியவர்கள், இந்த வருடத்தில் சுமார் 72 டாலர்கள் வரை மேலதிகமாகச் செலுத்த நேரிடும். குப்பை நிரப்பும் தனிப்பெட்டிகளின் புதிய கட்டண விபரம் பின்வருமாறு: சிறியது - \$244.77; நடுத்தரம் - \$297.14; பெரியது - \$403.55, ஆகப்பெரியது - \$468.08.

இரண்டு விமானங்களில் முதலாவது தொகுதி சிரிய அகதிகள் வருகை

தேர்தல் கால வாக்குறுதிக்கமைய ஆட்சியமைத்த லிபரல் கட்சி அதன் முதலாவது மாதத்திலேயே சிரிய நாட்டு அகதிகளின் முதற் தொகுதியை இரண்டு விமானங்களில் கனடா கொண்டுவந்து இறக்கியது. 163 பேரைக் கொண்ட முதலாவது கனடிய ராணுவ விமானம் கடந்த மாதம் பத்தாம் திகதி ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியது. இவர்களை வரவேற்க பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் பல அமைச்சர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். 161 அகதிகளைக் கொண்ட இரண்டாவது சிரிய விமானம் கடந்த மாதம் 12ம் திகதி மொன்றியல் வந்தடைந்தது. மொத்தமாக 25,000 சிரிய அகதிகளைக் கனடாவில் கடந்த வருடத்துள் குடியேற்றுவதென தேர்தல் காலத்தில் ஜஸ்டின் ரூடோ அறிவித்திருந்தார்.

சவுதியில் 17 பெண்கள் முதற்தடவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி!

சவுதி அரேபியாவில் கடந்த மாதம் நடைபெற்ற நகரசபைகளுக்கான தேர்தல்களில் 17 பெண்கள் தெரிவாகினர். சவுதியில் பெண்கள் தேர்தலில் பங்குபற்ற முதன் - முறையாகக் கடந்த மாதத் தேர்தலின்போதே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே நகரசபைகளின் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்த பல ஆண்கள் இந்தப் பெண்களிடம் தோல்வி கண்டனர்.

The Panama Canal I saw

வட அமெரிக்கக் கண்டத்தையும், தென் அமெரிக்கக் கண்டத்தையும் இயற்கை ஒரு சிறு நில இடுக்கு (Isthmus) மூலம் தொடுத்து வைத்திருக்கிறது. இந்த சிறு நிலப்பரப்பு இல்லாவிட்டால் கப்பல் போக்குவரத்து எவ்வளவு சுலபமாக அமைந்திருக்குமென நான் வியக்காத நாட்களே இல்லை. அத்திலாந்திக் சமுத்திரத்தில் பயணம் செய்யும் கப்பல்கள் பசுபிக் சமுத்திரத்தை அடைவதற்கு பல ஆயிரக்கணக்கான மைல்கள் தென் அமெரிக்காவைச் சுற்றி Cape Horn பாதையால் சென்று மறுபக்கத்தை அடைய வேண்டிய நிலைமையை இந்த நில இடுக்கு ஏற்படுத்தியது. ஆயினும் இயற்கையை சவாலாக ஏற்று மனிதன் வெற்றி கொண்ட ஒரு வரலாறே பனாமா கால்வாய். இதனைப் பார்ப்பதற்கு ஒரு சொகுசு கப்பல் பயணத்தை ஸ்காபரோ முது தமிழர் சங்கம் நவம்பர் 19 – 30வரை ஏற்பாடு செய்தது. இப் பயணப் பொதியில் தென் அமெரிக்காவைச் சார்ந்த கொலம்பியா, வட அமெரிக்க நாடுகளாகிய பனாமா, கொஸ்ரரிக்கா, கொண்டுறாஸ், பெல்ஸ், மெக்சிகோ ஆகிய ஆறு நாடுகளும் அடங்கியிருந்தன.

பனாமா கால்வாய் என்பது 48 மைல்கள் நீளமுடையது (77 km). இது பனாமா நில இடுக்கை ஊடுருவி அத்திலாந்திக் சமுத்திரத்தையும், பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கிறது. சாதாரணமாக பனாமா கால்வாய் என்றால் என்ன ஒரு வசனத்தில் விளக்கம் கொடுக்கிறோம். ஆனால் அதன் கட்டுமானத்தின் பின்னணியில் எவ்வளவு வருட கால உழைப்பு, மனித அழிவு, பண விரயம் என்பன அடங்கியுள்ளது என்பதை நாம் சிந்திப்பதில்லை. சாதாரணமான ஒரு சில வருடங்களின் சரித்திரம் அல்ல இந்த மாபெரும் பொறியியல் சின்னம். இது ஆகஸ்ட் 15, 2014இல் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. 1534ம் ஆண்டுகளிலேயே ஸ்பெயின் நாட்டு மாலுமிகள் இப்படி ஒரு கால்வாய் அமைந்தால் நல்லது எனச் சிந்திக்கத் தொடங்கினர். 1849இல் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது (The Gold Rush). ஐரோப்பிய நாட்டவர்களும், அமெரிக்க நாட்டவர்களும் கலிபோர்னியா நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். இதன் காரணமாக 1855ல் இன்றைய பனாமா கால்வாய்க்குச் சமாந்திரமாக ஒரு புகையிரதப் பாதை நிர்மாணிக்கப்பட்டது.

1881ல் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த Ferdinand De Lesseps என்பவர் பனாமா கால்வாயை நிர்மாணிக்கும் முயற்சியில் இறங்கினார். இவர் ஏற்கனவே சுவெஸ் கால்வாயை நிர்மாணித்து



கனகேஸ்வரி நடராஜா

நான் கண்ட பனாமா கால்வாய்

வெற்றி வாகை சூடிய நேரம் இது. ஆகவே இவரின் முயற்சிக்கு பிரான்ஸ் அரசாங்கம் பெரும் ஆதரவு வழங்கியது. ஆனால் சுவெஸ் கால்வாய் பிரதேசம்போல் அல்லாது இப்பிரதேசம் பூமத்தியரேகை நாடுகளுக்கேயுரிய பாரிய மழைவீழ்ச்சியை கொண்டுள்ளது. மழைக்காலம் ஆரம்பமாகியதும் De Lesseps சற்றும் எதிர்பார்க்காத வகையில் 35 அடி மழைவீழ்ச்சி ஏற்பட்டு 22,000 தொழிலாளர்கள் மலேரியா முதலிய நோய்களால் மடிந்தனர். 287,000,000 பணம் விரயமாகியது. 800 முதலீட்டாளர்களின் பணம் எங்கு போனது என விளக்கம் கொடுக்க முடியவில்லை. இதனால் புகழின் உச்சியிலிருந்த De Lessepsக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆயினும் அவரது வயது கருதி (88 வயது) அத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

பனாமாவைப் பொறுத்தமட்டில் கடல் மட்டத்தில் உள்ள கால்வாய் உகந்தது அல்லவென்றும் ஏரியும், கதவுகளும் கொண்ட ஒரு வகையான கால்வாயே உசிதமானது என பிறிதொரு பிரெஞ்சுக் கம்பனி அபிப்பிராயம் தெரிவித்தது. அதாவது ஒரு ஏரியை அமைத்து அதன் நீரை கப்பல்கள் வரும்பொழுது திறந்துவிட்டு, அதில் கப்பலை உயரத்தில் பயணம் செய்ய செய்து பின் கரையை அணமித்தவுடன் நீரை வெளியேற்றி கடல் மட்டத்தில் கப்பலை செலுத்தும் முறையே இதுவாகும். இதன் பிரகாரம் ஒரு கால்வாயை அமைப்பதற்கான உரிமையை பிரெஞ்சு நாட்டிடம் இருந்து அமெரிக்கா 1904ல் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் உலகிலேயே பெரிய ஏரியாகிய Gatun Lake ம், Gatun Dam உம் நிர்மாணிக்கப்பட்டன. இதனை செய்து முடிப்பதற்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது. 1999ம் ஆண்டில் பனாமா அரசாங்கம் இக் கால்வாயின் முழுப் பொறுப்பையும், கட்டுப்பாட்டையும் தனதாக்கியது.

முன்பெல்லாம் பனாமா கால்வாயின் அகலத்துக்கேற்பவே கப்பல்கள் கட்டப்பட்டன. இதனை Banama + Vessels என அழைத்தனர். ஆனால் இன்று கப்பல் போக்குவரத்து அதிகரித்ததோடு, கப்பல்களின் அளவும் பெரிதாகியுள்ளது. இதனால் மேலும் இரண்டு கதவுகளும், பூட்டுகளும், 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் நிர்மாணிக்கும் பணி தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. 1914ம் ஆண்டு கால்வாய் திறக்கப்பட்ட காலத்தில் 1000 கப்பல்கள் இதனுடாக பயணித்தது. 2008ம் ஆண்டு இது 14,702ஆக உயர்ந்தது. இப்பொழுது 4,000 பொதிகளை (Containers) கொண்ட Cargo ships இதனுடாகச் செல்கின்றன. விஸ்தரிப்பு வேலைகள் பூர்த்தியாகியவுடன் 10,000 பொதிகளைச் சுமந்து செல்லும் கப்பல்கள் இக்கால்வாயினுடாகச் செல்ல முடியும்.

கப்பல்களிடம் அறவிடப்படும் கட்டணம் அவை கொண்டு செல்லும் பொதியின் நிறையைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. மக்கள் பயணிக்கும் கப்பல்களின் கட்டணம் அதிலுள்ள படுக்கைகளைக் (Berths) கொண்டு கணக்கிடப்படுகிறது. அதியுயர்ந்த கட்டணமாக 375,600ஐ 2010ல் Norweign Pearl என்ற சொகுசுக் கப்பலே செலுத்தியது. அந்தக் கப்பலில்தான் நாங்கள் பிரயாணம் செய்தோம் என நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. ஆகக்குறைந்த கட்டணமாக 36 சதத்தை Richard Halliburton என்பவர் 1928ல் பனாமா கால்வாயை நீந்தி கடக்கும்பொழுது செலுத்தினார். பனாமா கால்வாயை பார்ப்பதற்கு இரண்டு வகையான பயணங்கள் உண்டு. ஒன்று பஸ்ஸில் அத்திலாந்திக் கரையிலிருந்து பயணித்து பசுபிக் கரையை அடைந்து பின் ரயிலில் திரும்பி வரலாம். மற்றையது கால்வாயினுடாக Ferry (படகு) மூலம் சென்று மறுகரையிலிருந்து பஸ்ஸில் திரும்பி வரலாம். பின்னைய முறையில் செல்வதே பனாமா கால்வாய் பற்றிய அனுபவத்தை வழங்கும். பனாமா கால்வாய் பயணத்தை கச்சிதமாக ஒழுங்கு செய்த ஸ்காபரோ தமிழ் முதியோர் சங்கம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.●

குயினர்ஸ் துரைசிங்கம்



கனடாவில் தேவை 'குளோனிங்'



1996ம் ஆண்டு, டாலி என்ற செம்மறி ஆடு ஒன்று முதன்முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் மருத்துவ விஞ்ஞானியான பாசெல்லியர் என்பவரே, ஒரு குழந்தையை குளோனிங் முறையில் பெற்றெடுப்பதை உறுதிசெய்து வெற்றியுடன் உருவாக்கிக் காட்டினார். மருத்துவ விஞ்ஞானி பிரான்ஸ் நாட்டவர் என்றாலும், இந்த அறுவைச் சிகிச்சை அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் வெற்றியுடன் இடம்பெற்று, முதல் குளோனிங் குழந்தை உயிருடன் பிறந்தது என்கிறது தகவல்.

கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர் சமூகத்தில் பலருக்கும் இந்தக் குளோனிங் அவசரமாகத் தேவைப்படுகிறது. கனடாவில் குளோனிங் தேவைப்படுவது புதிய குழந்தைகளை உருவாக்குவதற்கல்ல. குழந்தை குட்டிகளோடு குடும்பத்தினர் இங்கே சந்தோசமாகத்தான் இருக்கிறார்கள். இதற்கு ஒன்றும் குளோனிங் அவசியமில்லை. அப்போ எதற்கு 'குளோனிங்'?

உண்மையில் கனடியத் தமிழர் பலருக்கு, அவர்களது வடிவில் குளோனிங் முறையில் இன்னுமொரு நபரை உருவாக்கும் தேவைக்கான பிரதான காரணம், அவர்களது குடும்பமோ, தொழிலோ, நிதித்தேவையோ அல்ல. குளோனிங் முறையில் இன்னுமொரு நபர் தேவைப்படுவது, ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரே நாளில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கும் மாறிமாறி ஒரே நபர் தோன்றி 'அட்ரென்டன்ஸ்' போடுவதற்குத்தான்.

கடந்த சில வருடங்களில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் நடந்துவரும் தமிழர்களது விழாக்களை ஆராய்ந்து பார்த்தால், முக்கிய பிரமுகர்களும் வர்த்தகர்களும் விருந்தினர்களும் நலன்விரும்பிகளும், எந்த விழாவுக்குச் செல்வது என்று தடுமாறுவதும், யாருக்காக யாரைப் பகைப்பது என்று தெரியாமல் விழிபிதாங்குவதும் கவலை தரும் ஒரு மாற்றமாகவே பார்க்க வேண்டியுள்ளது. இப்போதெல்லாம் சனி ஞாயிறு மாலையில் குறைந்தது 4 அல்லது 5 நிகழ்வுகளுக்காவது சமூகம் தரவேண்டிய பரிதாபநிலை தோன்றியிருக்கிறது. இதை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் பலரும் குழம்பியுள்ளனர்.

இதற்கு மாற்று வழி என்ன என்று யோசித்தால், எந்தவொரு சாதகமான திட்டங்களையும் முன்மொழிய முடியாமல் இருக்கிறது. இத்தகைய விழாக்களை முன்னெடுக்கும் உரிமையாளர்களே மனது வைத்தாலொழிய, இதற்கு மாற்று வழியை உருவாக்குவது முயற்சொம்பு முயற்சிதான்.

ஒரு நிறுவனம் அல்லது வணிகம் தமக்கென ஒரு வருடாந்த விழாவை நடத்துவது வரவேற்கத்தக்க விடயமே. இப்படி பல நிறுவனங்களும் அமைப்புக்களும் தமக்கான

வருடாந்த விழாவை நடத்த முன்சூட்டியே திட்டமிட்டு, சில மாதங்களுக்கு முன்னதாக, முடிந்தால் வருட ஆரம்பத்திலேயே அறிவித்தால், அது பலருக்கும் உதவியாக அமையும். இது தவிர, ஒரு நிறுவனம் அல்லது வணிகம், ஒரே வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். சில நிறுவனங்கள் ஒரே வருடத்தில் மூன்று அல்லது நான்கு வருடாந்த நிகழ்வுகளை நடாத்தி, அனைத்துக்கும் அவசியம் வரும்படி பலரையும் அழைப்பது, சமூகத்தின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது என்பதை அவர்கள் உணர்வது அவசியம்.

தமிழர் சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்கள் இதற்கு விதிவிலக்காக அமையலாம். சமூகத்தின் நலன்சார்ந்தும், சூழ்நிலை கருதியும், திடீரென எழும் அவசிய தேவைகள் மற்றும் சம்பவங்கள் சார்ந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதைத் தவிர்க்க முடியாது. இவை விதிவிலக்கானவை. ஆனால் சாதாரண வணிக நிறுவனங்கள், ஊர் மற்றும் பாடசாலைச் சங்கங்கள், நாட்டிய-நாடக-கலை-இலக்கிய அமைப்புக்கள், ஊடகங்கள், நடன நுண்கலைக் கூடங்கள், சமய-கல்வி நிலையங்கள் போன்றவை, பாரிய வருடாந்த நிகழ்வு என்று வரும்போது, வருடத்துக்கு ஒன்றை மட்டும் நடத்த முயற்சிப்பது வரவேற்கத்தக்கது.

இப்போதே இதற்கான முன்முயற்சிகளை எடுக்காவிட்டால், நாளடைவில் தமிழ் நலன்விரும்பிகள் அனைத்து நிகழ்வுகளையும் உதாசீனம் செய்வதற்கான அபாயநிலை தோன்றலாம். உரியவர்கள் அவசியம் இதைக் கவனத்தில் எடுத்து மாற்றங்களை உள்வாங்கி, தமக்கென ஏதாவது ஒரு பாரிய வருடாந்த நிகழ்வைத் தெரிவுசெய்து, அந்த நிகழ்விலேயே தங்களது அனைத்து விடயங்களையும் உள்ளடக்குவது, சமூகத்துக்கான ஒரு சாதகமான பங்களிப்பாக அமையும்.

இப்படியான வருடாந்த நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம் விடயத்திலும் ஒழுங்கமைப்பாளர்கள் கவனம் எடுப்பது அவசியம். தாயகத்தில் அல்லது கனடாவில் ஒரு குறிப்பிட்ட தேவைக்கான நிதி சேகரிப்பு என்பது வேறு, தங்கள் தங்களது நிறுவனங்களை அல்லது தனிநபர் செலவுகளைக் கவனிக்க நடத்தப்படுமும் நிகழ்ச்சிகள் வேறு. தனிநபர் அல்லது சொந்த நிறுவனங்களது நிகழ்வுகள் என்று வரும்போது, அந்த நிறுவனம் அல்லது தனிநபர், தமது பிரச்சாரத்திற்காக அந்நிகழ்வை நடத்துவதாக இருந்தால், அதற்கான 'பிரச்சாரச் செலவு' (Marketing or Promotional Fund) என்று சேமித்துள்ள வைப்பிலிருந்து அந்நிகழ்விற்கான கணிசமான தொகையைச் செலவிடுவதுதான் நியாயமானதாக அமையும். வருகின்ற விருந்தினர்களே அனைத்துச் செலவுக்கும் கட்டணம் செலுத்தி, மேலதிகமாக படமெடுக்க, மது அருந்த, அதிர்ஸ்டம் பார்க்க என்றும், அத்துடன் 'ஸ்பொன்சர்' என்ற வகையில் விளம்பர ஆதரவும் வழங்கி அனைத்துச் செலவையும் தாங்குவதற்குக் கட்டாயப்படுத்துவது தவறு. சில செலவீனங்களையாவது ஒழுங்கமைப்பாளர்கள் பொறுப்பது, விருந்தினர்களை மகிழ்விக்கும். தங்களது நிறுவனத்தை விளம்பரப்படுத்தி பிரச்சாரம் செய்வதுதான் நோக்கம் என்றால், தமது நிறுவனமும் பாதிச் செலவையாவது பொறுப்பதற்கான கடப்பாடு இருக்கிறது என்பதை உரிமையாளர்கள் எப்படி நிராகரிக்கலாம்?

இப்போதெல்லாம் எந்த நிகழ்வை எடுத்தாலும் நூறு டாலருக்கு மேல்தான் தனி நபருக்கான நுழைவுச்சீட்டு என்று திட்டமிடுகிறார்கள். அதாவது ஒரு நபர் தன் கணவன் அல்லது மனைவியுடன் வருவதாக இருந்தால், ஆகக் குறைந்தது 200 டாலர்களைச் செலுத்தியாக வேண்டும். லொத்தர், ஏலம், மது என்று இன்னேரான் செலவுகளையும் பார்க்க வேண்டும். இப்படி வாராவாரம் நிகழ்வுக்குப் போவதாக இருந்தால், அதற்கென்றே மாதம் குறைந்தது ஆயிரம் டாலர்களை தனியாக வைத்திருக்க வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமானதா என்பதை நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் யோசிப்பது அவசியம்.

யாரையும் குறைகூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. நாம் அனைவரும் சமூகமாக ஒன்றிணைந்து வளர்வதற்குத் தடையாக அமைக்கூடிய காரணிகளை ஆராய்வதே இதன் நோக்கம். சிந்திப்போம்..●



பொன்னையா விவேகானந்தன்

ஆசிரியர் சிறந்த தகவல் வழங்குனர்

11

கற்பித்தலை வணிக நோக்கத்திலான தொழிலாக மட்டுமே கருதுவது எக்காலத்திலும் பொருத்தமற்றதாகும். ஆசிரியர் பணி தருகின்ற வருவாயை விட, அப்பணி மாணவரிடையே விளைவிக்கின்ற பயனையே எக்காலத்திலும் பெரிதெனக் கொள்ள வேண்டும்.

உளவியல் மருத்துவ அடிப்படையிலான பல்வேறு ஆய்வுகள் கற்பித்தல் முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 'படம் பார் - பாடம் படி' என்ற மரபுவழிப்பட்ட கற்பித்தல் முறைகள் பெரிதும் மாற்றமடைந்து விட்டன. மாணவரின் உளவியல் வழி நின்று, வளர்ச்சியடைந்து வரும் சமூகச் சூழலோடு பொருந்துவதற்கேற்பக் கற்பிக்க முயலும் ஓர் ஆசிரியர் அர்ப்பணிப்பு உணர்வு உணர்வோடு பணியாற்றுவதல் வேண்டும். வருவாயை முன்னிறுத்திப் பணி செய்ய முற்படுவோரால் பயன்மிக்க கல்வியை வழங்க முடியாது.

அர்ப்பணிப்பு உணர்வும் கற்பித்தல் மீது ஆழமான ஈடுபாடும் கொண்ட ஓர் ஆசிரியராலேயே சிறந்த தகவல் வழங்குனராக வலம்வர முடியும்.

தகவல் சேகரித்தல்: பாடத்திட்டத்துக்கமைய வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் நின்று பரிந்துரைக்கப்பட்ட நூல்களை மட்டும் கற்பித்தல் நிறைவான பணியாகாது. பாடங்களுடன் தொடர்புபட்டனவும் தொடர்பற்றதுமான பல்வேறு தகவல்களைத் தெரிந்தவராக ஆசிரியர் இருக்க வேண்டும்.

மாணவர் பாடத்திட்டத்துடன் தொடர்புபட்ட, சூழல் சார்ந்த பல்வேறு வினாக்களை எவ்வேளையிலும் கேட்கத் தயாராக இருப்பார். மாணவர் அறிவில் அதிகமாகத் தோன்றுபவை வினாக்களே. அவ்வினாக்களுக்கான விடைகளை வழங்கவல்ல தகவற் களஞ்சியமாக ஆசிரியர் திகழ வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பாடத்திட்டத்தின் இலக்குகளை மாணவர் முழுமையாக அடைய வேண்டுமாயின் ஆசிரியர் பல்வகை எடுத்துக்காட்டுகளின் வாயிலாக உரிய விளக்கங்களை வழங்குதல் வேண்டும். நிறைவான தகவல்களைக் கொண்ட ஆசிரியராலேயே இலக்குகளை

நோக்கி மாணவரை அழைத்துச் செல்ல முடியும்.

மாணவரது ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் நிறைவான விடைகளை ஆசிரியர் வழங்கத் தவறுவாராயின் மாணவரது நன்மதிப்பை இழக்க நேரிடும். இது மாணவர் கற்றலில் பெறவல்ல நிறைவான முடிவுகளைப் பாதித்துவிடும். கற்பித்தலுக்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்து வைத்திருத்தல் கற்பித்தலில் ஓர் அங்கம் என்பதை ஆசிரியர் உணர்ந்திருத்தல் வேண்டும்.

பயன்மிக்க தகவல்களைப் பெருமளவில் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியர் வகுப்பறைகளுக்கு வெளியேயும் செல்வாக்குப் பெற்றிருப்பார். சமூகமும் அவரது அறிவாற்றலைப் பயன்படுத்த விரும்பும்.

தகவல்களைப் பொருத்தமாகவும் நிறைவாகவும் வழங்குதல்: பாரம்பரிய கற்பித்தல் முறைகளிலும் தகவல்கள் வழங்குதல் சிறப்பிடம் பெற்றே வந்துள்ளது. பெரிதும் ஆசிரியரது வாய்மொழி வாயிலாகவே தகவல்கள் பரிமாறப்பட்டு வந்துள்ளன. இளநிலை வகுப்புகள் முதல் பல்கலைக்கழக விரிவுரைகள் வரை வாய்மொழியே அறிவின் வாசல்களாகத் திகழ்ந்துள்ளது.

தற்காலக் கற்பித்தல்களில் 'தகவல் வழங்குதல்' புதிய பரிமாணங்களைத் தொட்டுள்ளது. கற்பித்தலில் கணிசமான ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் பல்லுடகங்கள் (Multimedia) வகுப்பறைக் கற்பித்தல்களில் பெரும் பங்கை வகிக்கத் தொடங்கியுள்ளன. ஒளிப்படங்கள், கணினி, மின்திரை போன்றன தகவல் வழங்குவதில் ஆசிரியரைப் பின்தள்ளி முன்னிலை பெற்றுவிட்டன.

வாய்மொழியாக ஆசிரியர் வழங்கிய தகவல்களை விடவும் அதிகமாகவும் விரைவாகவும் பல்லுடகங்கள் தகவல்களை வழங்குகின்றன. பல்லுடகங்களின் வளர்ச்சியானது ஆசிரியரின் பணியை எளிதாக்கிவிட்டன எனப் பலர் கருதுகின்றனர். மாறாக இவை ஆசிரியரின் பணியைப் பெருக்கிப் பொறுப்புகளை அதிகரித்துள்ளன.

பல்லுடகங்கள் வாயிலாக மாணவர் பெறும் தகவல்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும் மேலும் ஆதாரங்களை வழங்கவும் ஆசிரியர் தன்னைத் வளப்படுத்தியிருக்க வேண்டும். வகுப்பறைத் தேவைகளைக் கடந்த, பொருத்தமற்ற பல்லுடகப் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்தி மாணவரை வழிநடத்த வேண்டும். மிக முக்கியமாகப் பல்லுடகங்களைக் கையாளும் தொழில்நுட்பத்திலும் ஆசிரியர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகவல்களை வழங்குவதில் கல்வித்திட்டத்தின் இலக்குகளையும் மாணவரது தேவைகளையுமே பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவரது வயதும் அறிவாற்றலின் அளவும்கூட அவர்களது தகவல்களைக் கிரகிக்கும் ஆற்றலைத் தீர்மானிக்கின்றன.

கற்றலுக்கான மூலவளங்களில் தகவல் வழங்கல் உன்னதமான இடத்தைப் பெறுவதினால் ஆசிரியரது தகவற் தேடல் பணியாற்றும் காலத்தில் இடையறாது நிகழ வேண்டும்.●



எஸ். ராஜ்மோகன்

பணிலமதி

18

புலி இருந்த வயிறு

போரினால் மரணித்த மாவீரர்களையும், மடிந்துபோன மக்களையும் நினைத்து அக வணக்கம் செலுத்தும் 'Remembrance Day' மற்றும் மாவீரர் தினங்களை கடந்த வருட இறுதிப் பகுதியில் நினைவு கூர்ந்திருந்தோம். இந்த நினைவுத் தினங்களின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளையும், அர்ப்பணிப்புக்களையும் நினைவில் நிறுத்தி வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றோம்.

முதலாவது உலக மகாயுத்தம், இரண்டாவது உலக மகாயுத்தம், கொரிய யுத்தம் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தம் போன்ற பல வெளிநாட்டு, உள்ளாட்டு யுத்தங்களில் மடிந்த கனடியப் போர்வீரர்களுக்கு மரியாதை செலுத்திய கனடியர்களைப் போல், கனடிய தமிழர்களாகிய நாமும், எமது தேசத்தின் விடுதலையில் மரணித்து, விதைகளாகிப் போன மாவீரர்களுக்கும், உறவுகளுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டோம்.

உலகளாவிய ரீதியில், மரணித்த போர்வீரர்களின் உணர்வுகளையும், அவர்கள் நாட்டுக்குச் செய்த சேவைகளையும் கௌரவத்தோடு நினைவில் கொள்வது ஒவ்வொருவரினதும் கடமையாகக் கருதப்படுகின்றது. இனத்தின் விடுதலைக்காகவும், இழந்து போன உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தமது உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் வரலாறுகள் நெகிழ்ச்சிக்குரியவை. 'சென்று வா மகனே' என்று வீரத்துடன் விடை கொடுத்துப் போர்க்களம் அனுப்பும் தாய்மையை இலக்கியத்தில் மட்டுமல்ல இன்றும் நடைமுறையில் காணமுடிகின்றது. ஒரு போர்வீரனைப் பெற்ற தாயின் உணர்வுகள் தெய்வீகமானவை போற்றுதலுக்குரியவை. போர்க்களத்தில், நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் வீரமகன் கொடுத்த மனஉறுதியுடன், பாசத்தை மற்றவர்கள் அறியாமல் மனதினுள் பொழிந்து கொள்வாள். ஒரு தாய்க்கும், மைந்தனுக்கும் இடையிலான உறவு என்பதற்கும் அப்பால், அவளுக்குள்ளே ஒரு பெருமிதமும், இறுமாப்பும் தென்படும். இந்தத் தாய் உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு அனேகமான போர்வீரர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

கடந்து சென்ற எமது வரலாறு, எமக்கும் எமது சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு, பிற சக்திகள் எம்மீது பிரயோகிக்கும் அழுத்தங்கள், எமக்கான இருத்தலை உறுதி செய்யும் போராட்டங்கள் போன்ற நாளாந்த நடைமுறைகளே வீர இலக்கியங்களின் உண்மையான தோற்றம். போற்றுதலுக்குரிய எமது தமிழ் இலக்கியங்கள் தந்து சென்ற இலக்கிய உணர்வுகளைப் புரிந்து விட்டால் அதன் தாகம் தணியாது. இல்லாதெனில் அதற்குரிய மனோநிலையையும், சந்தர்ப்பங்களையும் நாங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலே புறநானூறு தந்து சென்ற வீரத்தைப் பற்றி அறிந்து பிரமித்துக் கொள்கின்றது இன்றைய இளைய சமுதாயம். போர்க்களத்திற்கு சென்ற தனது வீரமகனின் வீரத்தைப்பற்றி மார்பு தட்டிப் பெருமிதம் கொள்ளும் ஒரு தாயின் உணர்வுகளை அழகிய சொற்கோர்வையில் வெளிப்படுத்தும் இயல்புதான் எமது தமிழ் இலக்கியத்தின் ஆளுமைச் சிறப்பு. புறநானூற்றில் உள்ள ஒரு பாடல் மனதை மிகவும் பாதிப்படைய வைத்தது மட்டுமல்லாமல் இலக்கியத் தேடலையும் ஏற்படுத்தியிருந்தது. மாவீரர்களை மட்டுமல்ல பெருமை தரும் மைந்தர்களைப் பெற்றுக் கொடுத்த எந்த ஓர் அன்னையைக் காணும் போதெல்லாம் இந்தப் பாடல் நினைவுக்கு வந்துவிடும். போரிடச் சென்ற தனது வீரமகனின் வீர உணர்வை இத்தப் பாடலில் ஆழமாக வெளிப்படுத்தியிருக்கின்றார் காவற்பெண்டு என்ற பெண் புலவர்.

சிற்பில் நற்றுண் பற்றி, நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என் மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஓரும்,
புலி சேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே,
தோன்றுவன்மாதோ, போர்க்களத் தானே!

கருத்துரை:

(சிறிய வீட்டின் தூணைப் பிடித்துக் கொண்டு
என் மகன் எங்கே என்று கேட்கிறாய்
என் மகன் எங்கே இருந்தாலும் அறியேன்
புலி இருந்து புறப்பட்டுச் சென்ற
மலைக்குகை போல
ஈன்ற வயிறு இங்கே இருக்கிறது.
அவனைக் காண விரும்புவாயானால்
போர்க்களத்தில் போய்ப் பார் இருப்பான்)

புறநானூற்றுத் தமிழர்களின் வீரம் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் தவறாமல் மேற்கோள் காட்டப்படும் அருமையான பாடல் இது. மிக எளிமையான, ஆனால் அழுத்தமான வரிகளைக் கொண்டது. 'புலி இருந்து புறப்பட்டுச் சென்ற மலைக்குகை போன்றது என் வயிறு' என்னும் போது அடிமனதில் உள்ள தாயுள்ளத்தின் பெருமிதம் ஆழமாக வெளிப்படுகின்றது.

வரலாறுகள் எப்போதும் நேர்கோட்டில் பயணிப்பது போன்ற தோற்றமுடையவை. நடந்தவை எதுவும் மீண்டும் நடப்பதில்லை என்பது நடைமுறையாகத் தென்பட்டாலும் நடந்தவை தான் மீண்டும் மீண்டும் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. காலநீரோட்டத்தில் நடப்பவைகளின் வடிவங்களில் மாற்றம் ஏற்பட்டு அவை புதிதாகத் தோற்றுகின்றனவே தவிர, அதன் அடிப்படை புதிதல்ல என்பதைப் போன்று, சமூகத் தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மறுபரிசீலனை செய்யப்படாத சிந்தனைகளுக்கு புது வடிவம் கொடுத்துவிடுகின்றது.

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இனம் தமிழ் இனம். தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் உலகினுக்குத் தந்த உன்னத இனம், 2700 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து, மொழி பற்றிப் பேசிய இனம், ஆதி இலக்கியங்களான எட்டுத்தொகையையும், பத்துப்பாட்டையும் தந்த இனம், இயல், இசை, நாடகம் கண்ட இனம். இத்தகைய பழமையும் பெருமையும் சிறப்பும் பெற்ற தமிழ் மொழியில் படைக்கப்பட்ட காவியங்கள் ஏராளம்.

இனத்தின்மீதும், மொழியின்மீதும், சூழலின்மீதும் கொண்ட அன்பும், கரிசனமும் எமது தாசாபத்ததுடன் நின்று விடப்போவதில்லை. வரலாறுகள் மீள்கட்டமைப்புச் செய்யப்படுவதும், சரித்திர ஆதாரங்களின் உறுதியான தோற்றப்பாடு எட்டப்படுவதும் உறுதியான தமிழ் இனத்தின் எதிர்காலம்.●



கனடா மூர்த்தி

கண்டதைச் சொல்கிறேன்

30

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லிக் கொண்டு புத்தாண்டுக்கு முன்வந்த மாதத்தில் முகப்புத்தகத்தில் கண்டதைச் சொல்லுகிறேன். ஆம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பலதரப்பட்ட பதிவுகள் முகப்புத்தகத்தை கலக்கிக் கொண்டிருந்தாலும், 2016ம் ஆண்டானது பருவநிலை மாற்றத்தின் சாட்சியமாக அமையப்போகிறது என்கிறது பருவநிலை உலக அவதான நிலையம். நாலாவின் கிளைமெற் சேஞ்ச் என்ற முகப்புத்தகம் “இனிமேலும் நாங்கள் பார்வையாளர்களாக இருக்க முடியாது” என்று மிரட்டுகிறது. “உலகம் வெப்பமாகிறது” என்று சொல்லப்பட்டாலும் “வட அமெரிக்காவில் குளிர் அதிகரிப்பது ஏன்?” என்ற மர்மத்தை அதிலிருக்கும் பதிவுகள் முகப்புத்தக விவாதங்கள் ஆங்கிலத்தில் விளக்கி வருகின்றன. இப்பேர்ப்பட்ட தமிழ் முகப்புத்தகப் பதிவுகள் இல்லை எனலாம்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களாக நாம் ஆறாந்திணையாக விளங்கும் விள்டர் கால நிலையைப் பற்றி இன்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆம். பருவநிலை மாற்றம் குளிர்ந்த தன்மையை மாற்றியது பற்றி ஆங்கிலத்தில் வந்துகொண்டிருக்கும் பதிவுகளை இன்னும் அதிகம் சொல்லலாம்தான். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகத்தின் சென்னை பெருநகர நிலப்பரப்பை காட்டாறாகவும், கடலாகவும் ஆக்கிச் சென்ற வெள்ள அனர்த்தம் பற்றி மட்டும் இந்த முறை இப்பகுதியில் சொல்லவேண்டும் போலிருக்கிறது.

சென்னை வெள்ளப் பெருக்கு உச்சத்தில் இருந்த அந்த நேரத்தில் இலங்கையில் இருந்து ஒருவர் தன் பதிவில் “சென்னை வெள்ள அனர்த்தத்தை விட இந்த அரசு இயந்திரங்கள் செயலற்று இருப்பதுதான் மிகக்கொடுமை... அனர்த்தமுகாமைத்துவம் என்று ஒன்று இருக்கிறது. திடீரென்று வரும் அனர்த்தங்களை சமாளிப்பது அல்லது எதிர்கொள்வதே அதன் வேலை. அதற்கென்று இப்போது எல்லா நாடுகளிலும் ஒரு அமைச்சு கூட இருக்கிறது. இலங்கையில் கூட இருக்கிறது. சென்னை நிலைமை பற்றி டிவிட்டர்களின் டிவிட்டுகளை பார்க்கும்போது வல்லரசு கையாலாகாத நிலமையில் நிற்பதாகவே தெரிகிறது. எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு பிறகு சொல்லாமல் வந்த சுனாமிக்கு வி.புலிகள் ஆற்றிய அனர்த்த முகாமைத்துவம் வேண்டாமெனிலும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது” என்று எழுதியிருந்தார்.

தமிழகத்தவர் ஒருவர் எழுதியிருந்தது இது: ‘ஜஸிஸ் தீவிரவாதிகளை பார்த்து அழுது சொல்ல வேண்டும்போல் உள்ளது.. “உங்க ஊர்ல தான் இப்படி மழை, வெள்ளம் பிரச்சனை இல்லையே மக்களோடு சந்தோசமா வாழ்க்களேண்டா” என்று அவர் பாலைவனத்தைப் புகழ்ந்திருந்தார். இன்னொருவர் “மழையில் ஜாதியையும் மதத்தையும் காணவில்லை. கண்டுபிடித்துத் தரவேண்டாம்” என்றிருந்தார்.

இன்னொரு பதிவு: “நைட்டு ஒரு கனவு.. செம மழை. ரோடெல்லாம் கடல் மாதிரி இருக்கு.. நான் நீச்சலடிச்சு ஆபிஸுக்கு போறேன்.. ரொம்ப நேரமா நீச்சலடிச்சு போயிட்டே இருக்கேன் ஆபிஸ் வரல.. எந்த பக்கம் போறதுன்னும் தெரியல.. தூரமா டிராபிக் போலீஸ் மாதிரி படகுல நிக்கிறாங்க.. சரி அவங்களிட்ட வழி கேக்கலாம்ன்னு பக்கத்துல போனா.. அது இலங்கை கடற்படை.. சுத்தி வளைச்சு சுற்றாய்ங்க.. அடப்பாவிளா சென்னை கிளம்புன என்னை இங்க கொண்டாந்து விட்டிங்களேடா.. ‘தமிழன்டா’ன்னு கத்திட்டே உசரு போவது.” என்று துன்ப வேளையிலும் சிரிப்பேற்றியது.

சென்னையின் வெள்ளத்திற்கும் மழைக்கும் பருவநிலை மாற்றம் என்ற ஒரு காரணம் இருந்தாலும் “குப்பைகளை கொண்டுபோய் கடலில்தானாம் கொட்டுவார்கள். இல்லாட்டி தண்ணி போற வாய்க்காலுக்கையாம்... பிறகு தண்ணி எங்கை போறது?” என்று இன்னுமொரு காரணத்தை இலங்கையிலிருந்து ஒருவர் பதிந்திருந்தார்.

வெள்ளத்தில் மிதந்த சென்னைக்கு போர்க்காலம்போல அரசு இயந்திரத்தின் உதவிகள் கிட்டின என்றாலும் சமூக வலைத்தளங்களும் அதற்குப் பெரும் பங்காற்றின. உணவு, புகலிடம், தகவல் பரிமாற்றம் என பலதரப்பட்ட உதவிகள் முகப்புத்தகத்தாடாக ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட்டன. நல்லார் ஒருவர் உள்ளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற திருக்குறளுக்கு ஈடாக ஒருவர் “சென்னை ஏன் மழை எனும் கேள்விக்கு பேஸ்புக்கில் விடை கிடைத்தது.. இவ்ளோ நல்லவங்களா இருக்காங்க..” என முகப்புத்தகத்தால் உதவி செய்பவர்களைப் பாராட்டியிருந்தார். அப்போ தொலைக்காட்சிகள்??? “ஜெயா டிவி பார்க்காதிங்க வெளிய பிரச்சனை இல்லன்னு போய் மாட்டிக்குவிங்க.. கலைஞர் டிவி பார்க்காதிங்க வீட்டுக்குள்ள பயந்தே செத்துருவிங்க...” என ஒருவர் தமிழக ஊடகங்களின் போக்கைக் கிண்டலடித்தார்.

இன்னுமொருவர் “உதவி செய்பவர்கள் - செய்துகொண்டே இருக்கிறார்கள். வருத்தம் தெரிவிப்பவர்கள் - தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். பிரார்த்தனை செய்வோர் - பிரார்த்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். நொட்டை சொல்பவர்கள் - சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்” என கடிந்திருந்தார்.

வெள்ளத்தால் திணறிக் கொண்டிருந்த சென்னைக்கு இந்திய இராணுவம் அழைக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன. அதையும் முகப்புத்தகப் பதிவுகள் விட்டுவைக்கவில்லை. “நில நடுக்கம் - இராணுவத்தை கூப்பிடுங்கள். வெள்ளம் - இராணுவத்தை கூப்பிடுங்கள். தீவிரவாத தாக்குதல் - இராணுவத்தை கூப்பிடுங்கள். ஆழ்துழை கிணற்றில் குழந்தை - இராணுவத்தை கூப்பிடுங்கள் மற்ற நேரங்களில் (திறப்பு விழா, சுப நிகழ்ச்சி, பண்டிகை) அரசியல்வாதி, நடிகர், நடிகையை கூப்பிடுங்கள்... வருத்தம் ஆனால் உண்மை...” என தமிழகத்தவர் மனநிலை குறித்து ஒருவர் எழுதியிருந்தார். இன்னொருவரோ கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்: “உண்மையில் தமிழ்த் தேசிய உணர்வு வெளிக்கிளம்ப வேண்டிய நேரம் இது. ஆனால் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்திய இராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய தேசிய உணர்வு பலருக்கு பீறிட்டுக் கிளம்புகிறது. யாரையும் தவறு சொல்ல முடியாது. இயற்கையை நோவதைத் தவிர வேறு வழியில்லை. வெள்ளத்தில் தமிழர்களோடு சேர்ந்து தமிழ்த் தேசியமும் மூழ்கிக் கொண்டிருக்கிறது.” என்றிருந்தார் அவர்.●



இரா. சம்பந்தன்

பரந்தெழுந்த சமயப் பகை!

தமிழ் மொழியிலே காணப்படும் இலக்கண நூல்கள் எல்லாம் சமணரால் செய்யப்பட்டவை. அதிகமான நீதி நூல்கள் அவர்களுடையவை. திருக்குறள் சமண சமயத்துக்குச் சொந்தமில்லை என்று நிறுவ முடியவில்லை. தொல்காப்பியம் அவர்களுடையது என்பதை மறுக்க முடியவில்லை. நிகண்டுகள் அகராதிகள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்டவை.

அப்படி இருந்தும் அடியார்களாலும் ஆழ்வார்களாலும் எதிர்க்கப்பட்டார்கள் சமணர்கள். காரணம் இந்துக் கடவுளரை சமணர்கள் இகழ்ந்தார்கள். திருஞானசம்பந்தர் சமணரின் கொள்கைகளைத் தெரிந்து கொண்டு எதிர்த்தார்.

இந்த உலகம் நிலையில்லாதது. உடம்பு நிலையில்லாதது. இளமை நிலையற்றது. செல்வம் நிலையில்லாதது. எனவே இல்லறத்தை ஒதுக்கி விட்டு துறவு பூணுங்கள். துறவிகள் அல்லாதவர்க்கு துன்பம் நீங்காது என்ற சமணக் கொள்கையைத் தன் தேவாரத்திலேயே தாக்கினார் சம்பந்தர்.

பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத் துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே?

மறவல் நீ! மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சன்னி அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே!

தந்தை தாய் சகோதரர்கள் பிள்ளைகள் மனைவி என்ற பந்தத்தை நீக்காதவர்களுக்கு உய்வு இல்லை என்று சொல்கிறார்களே சமணர்கள். அதை எல்லாம் தூரப் போட்டுவிட்டு திருவாரூர் இறைவனைக் கும்பிடுங்கள் துன்பங்களை வெல்லலாம் என்று மக்களைத் திசை திருப்பினார் சம்பந்தர்.

தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம், என்னும்

பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே?

வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர், எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!

இந்தத் தேவாரங்கள் எல்லாம் கொள்கை ரீதியான மத எதிர்ப்பாகும். சமணம் சொன்ன தத்துவங்களை எல்லாம் மறுத்து சாத்வீக நெறியில் அந்த மதத்தை எதிர்க்கும் நாகரீகமாகும். அதில் யாரும் தவறு சொல்ல முடியாது.

ஆனால் வைணவ வாதியான தொண்டரடிப் பொடியாழ்வார் பார்த்தார். இந்தச் சமணர்கள் இந்துக்கள் யாரைக் கண்டாலும் வாதம் செய்வோம் வா என்று நிற்கின்றார்கள். இந்துமத வெறுப்பை மட்டும் மனத்திலே வைத்துக் கொண்டு எங்கள் தெய்வத்தையே இகழ்கின்றார்கள். பொறுப்பில்லாமல் இவர்கள் இப்படி நடந்து கொள்ளுவது ஒருவித மன நோய். இவர்களுடைய தலையை அறுத்தால் தான் சரி. இனி நாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும்

என்று கோபப்பட்டார் ஆழ்வார்.

வெறுப்பொடு சமணர் முண்டர்
விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்க மா நகருளானே

பக்தி இலக்கியத்தில் மத வன்முறை தலை விரித்து ஆடுகின்றது. அதன் விளைவு பாண்டிய மன்னனைக் கொண்டு எண்ணாயிரம் சமணரை கழு ஊசியிலே ஏற்றிக் கொன்றார் சம்பந்தர். சமணர்கள் குறைந்தவர்களா?

சம்பந்தருக்குக் கல்யாணம். உற்றார் உறவினர் நண்பர்களோடு சேர்ந்து திருநல்லூர் கோவில் திருப்பெரு மணத்துக்கு வருகின்றார் அவர். உயர்ந்த பிராமண சாதி. பாண்டிய ராணி மங்கையர்க்கரசியின் அரசியல் செல்வாக்கும் இருந்தது. கொடி குடை சிவிகை என்று அமர்க்களமான கல்யாணம்.

திருமணம் முடிந்து ஓம குண்டத்தை வலம் வந்த போது கோவில் கதவைப் பூட்டிவிட்டு சமணர்கள் நெருப்பு வைத்தார்கள். கோவில் எரிந்து சாம்பல் ஆனது. சம்பந்தர், மனைவி, பெற்றார், மாமன் நம்பியாண்டார் நம்பி குடும்பம் என்று யாருமே தப்ப வழியில்லாது எரிந்து சாம்பலானார்கள்.

ஒத்துக் கொள்ளுமா இந்து மதம்? இறைவன் அருளால் சோதி தோன்றியது. சம்பந்தர் மனைவியுடன் சோதியில் கலந்தார் என்று வரலாற்றை முடித்துக் கொண்டது.

அணி முத்தின் சிவிகை முதல் அணி தாங்கிச் சென்றோர்கள் மணி முத்த மாலை புனை மடவார் மங்கலம் பெருகும் பணி முற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம் துணிவித்த உணர்வினர் ஆய்த் தொழுது உடன் புக்கு ஓடுங்கினார்

ஆறு வகைச் சமயத்தில் அரும் தவரும் அடியவரும் கூறு மறை முனிவர்களும் கும்பிட வந்து அணைந்தாரும் வேறு திரு அருளினால் வீடு பெற வந்தாரும் ஈறில் பெரும் சேதியின் உள் எல்லாரும் புக்கு அதற்பின்

காதியைக் கைப்பற்றிக் கொண்டு வலம் செய்து அருளித் தீது அகற்ற வந்து அருளும் திருஞான சம்பந்தர் நாதன் எழில் வளர் சோதி நண்ணி அதன் உள்புகுவார் போத நிலை முடிந்த வழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார்

(பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம்)

மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகளுக்குப் பின்னால் அரசியல் உண்டு என்பதற்கு சம்பந்தர் வரலாறு நல்ல உதாரணமாகும்!●

கனடிய அரசியலுக்கு
சவாலாக வருகிறார்
அழகியும் இருமொழி
வல்லாளருமான
கரோலின் மல்றோனி



கனடிய அரசியலுக்குப் புதிய தாரகையாக அரசியல் பாரம்பரியப் பெண்மணி ஒருவர் விரைவில் அறிமுகப்படுத்தப்படப்போகிறார். இவர் இரட்டைப் பட்டதாரி, இரு மொழி (ஆங்கிலமும் பிரெஞ்சும்) வல்லாளர், அழகி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் பிறைன் மல்றோனியின் புதல்வியே இவர்.

கரோலின் மல்றோனி லபாம் (Caroline Mulroney Lapham) என்ற பெயர் பூண்ட இவர் இப்போது கன்சர்வேடிவ கட்சிக்கு அவசரமாக வேண்டப்படுகிறார். லிபரல் கட்சிக்கு நீர் பாய்ச்சி பிராணவாயு ஊட்டி எழுப்ப எவ்வாறு ஒரு ஜஸ்டின் ரூடோ தேவைப்பட்டாரோ, அவ்வாறே இப்போது கன்சர்வேடிவ கட்சிக்கு உயிருட்ட கரோலின் வேண்டப்படுவதாக அக்கட்சியின் பிரமுகர்கள் கருதுகின்றனர்.


ஹவர்ட் மற்றும் நியு யோர்க் பல்கலைக் கழகங்களில் பட்டம்பெற்ற இவர், 2009ம் ஆண்டில் 2000 கன்சர்வேடிவ கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்ட மொன்றியல் மாநாட்டில் தமது தந்தையை அறிமுகம் செய்து உரையாற்றிய வேளையில் 'அரசியலுக்குரிய வாரிசு' என்று பலராலும் புகழப்பட்டவர்.

அழகும் கவர்ச்சியும் கலந்த கரோலின் கன்சர்வேடிவ தலைவரானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டின் ரூடோவுக்கு இவர் பெரும் சவாலாக அமைவாரென்று கூறப்படுகின்றது. பல்வேறு சமூக மற்றும் தர்ம நிறுவனங்களின் முக்கியஸ்தரான கரோலின் திருமணமானவர். இவருக்கு நான்கு இளம் பிள்ளைகள் உண்டு.



சிவா சின்னத்தம்பி

கால் நூற்றாண்டும்
தமிழர் தகவலும்!



கனிமநல் வளநிறை கனடிய மண்ணில்
காந்தடம் பதித்தநம் தமிழர் மேலாம்
இனியெம தூரென அகம்பெயர் உள்ளம்
ஈன்றெம தன்னை மண் இழந்திட எண்ணார்
பன்வளம் மிக்கநல் பண்புகள் ஆர்ப்ப
பனிப்புல மாயினும் பாங்குற வாழும்-தமிழ்
இனசன மானநம் உறவுகள் யாவரும்
இனிதுளம் இருப்புற ஈய்ந்த நன்கரம் திரு!
தாயக நேசநம் தமிழ்நெறி ஓங்கவும்
தங்கிடும் தேசநல் வனப்புகள் துயக்கவும்
தனியொரு 'திரு'வரனுமாய் தகவல்கள் தந்தநல்
தமிழர் தகவலின் தாள்(ழ)கள் போற்றுவீர்!
தமிழின தாகநல் கனவுகள் தாங்கிடும்
தங்கு மிப்புலத் தார்மிக தகவல்கள் தந்துமே
தெளிவுறு திருமுக தமிழ்மலர் இதழ்களாய்
திங்கள் தோறும் தேதி ஐந்தினில் விரியும்
தண்மணம் வீசநல் தகவல் சஞ்சிகைப் பூக்களை
தலைமுறை தரிக்கினும் தமிழினி மறக்குமோ?
கடல் கடந்தநம் சோதரர் கனவுகள் மெய்பட
கனடிய வளவகைத் துறை விதிமுறை கூறியும்
தகவுள பிரசரம் தருவதே தன்கடன் பணியென
தவறியும் தவறா தமிழர் மத்தியில் தகவுறு திருவே!
எடுத்த கருமம் என்புள வரைக்கும் எழுதியே செல்லும்
எம்மவர் மத்தியில் நற்பணி ஆற்றிய பேர்களை
இனங்கண் டறிந்து உயரிய விருதுகள் இங்கிதம் அளித்து
ஓர்பவுண் தங்கம் நினைவுகள் மாளா நினைவுப் பதக்கமாய்
இலைமறை காய்களாய் இலங்கிய புலமைகள் போற்றி
ஓவ்வோர் ஆண்டும் அகமகிழ்ந் 'திரு'வுறும் அண்ணலே!
கருத்தினில் தெளிவும், கண்ணோட்ட கச்சித எழிலுமாய்
கால் நூற்றாண்டுகள் என்பது கணக்கிட அடுக்குமோ?
காந்தள் மலர்போல் பூத்தும் காய்த்துக் கனிந்த
கையக ராதிச் சுவட்டினைக் கண்டவர் கைவிடுவரோ?
கைக்கூடவே வந்தவர் கால் நூற்றாண்டுமே நின்றும்
இப்பெரு நற்பணி என்றென்றும் ஓங்கவே நன்குளர்
சிந்துவார் மனங்களின் சிந்தனை சீருற நன்நலம்
ஒன்றினால் அன்றுமோ? இம்மலர் என்றுமே உய்வுற ஒளிரும்!
ஒண்திரு அண்ணலே இன்றுபோல் என்றென்றும் வாழி!

கனடா திருமறைக் கலாமன்றம் நடத்திய 'ஒளிவிழா 2015'



கனடா திருமறைக் கலாமன்றம் நடத்திய 'ஒளிவிழா' ஸ்காப்பரோவிலுள்ள ஜேசிஸ் மண்டபத்தில் டிசம்பர் 6ம் திகதி மாலை பல்கலைக் கலை நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. சட்டத்தரணி திரு.வி.தேவதாஸ், திருமதி வாசுகி தேவதாஸ், பங்குத்தந்தை அருட்திரு பீற்றர் ஜித்ரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பல நடன ஆசிரியர்களின் நடனங்கள், பாடகர் குழாமின் பாடல்கள், என்.சாந்திநாதன் தயாரிப்பில் 'அவசரம்' என்ற நாடகம், நத்தார் பப்பா வருகை என உயிரோட்டமுள்ள பல மேடை நிகழ்வுகளுடன் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் கனடா திருமறைக் கலாமன்றம் இந்த ஒளிவிழா நிகழ்வை வழங்கியது. நடன ஆசிரியர்கள் ஜனனி குமார், திருமகள் ரவீந்திரன், கிருபாநிதி ரட்னேஸ்வரன், பத்மஜா ரகுநாதன் ஆகியோரது நடனங்கள் இடம்பெற்றன. பாடகி செல்வி ஜெசிக்கா யூட், கனடாவின் ஆசிய அழகுராணிப் போட்டியில் வெற்றிபெற்ற செல்வி யதுரி சிவா ஆகியோர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் கலைத்தூது அழகியற் கல்லூரியில் கல்வியும் கலையும் பயிலும் உதவியற்ற மாணவர்களுக்கு நிதி அன்பளிப்பு செய்தமைக்காக மேடையில் பாராட்டுப் பெற்றனர். நிகழ்வின் சில படங்களை இங்கே காணலாம்.



**கனடியத் தமிழரின் அடையாளமாகவும்
கனடாவின் மூத்த தமிழ் இதழாகவும் திகழும்
'தமிழர் தகவல்' சஞ்சிகையின்
25வது ஆண்டுமலர் வெளியீடும் விருதுகள் வழங்கலும்
2016 பெப்ரவரி 07, ஞாயிற்றுக்கிழமை**

1991 பெப்ரவரி மாதம் 5ம் திகதி - இந்த மண்ணில் தமிழர் தகவலின் முதலாவது இதழ் விரிந்த நாள். அன்றிலிருந்து இன்றுவரை, ஒவ்வொரு மாதமும் 5ம் திகதியன்று தொடர்ந்து வெளியாகி, இப்போது பூரணமாக 25 ஆண்டுகளை தமிழர் தகவல் பூர்த்தி செய்துள்ளதென்பது கனடியத் தமிழர் சமூகத்துக்கு ஒட்டுமொத்தமாகப் பெருமை தருவது.

எண்ணிக்கைக் கணக்கில் 25 வருடங்களில் 300 இதழ்கள் என்பதனைவிட, இதன் உள்ளடக்கப் பெறுமதியும், உலகளாவிய ரீதியில் இதற்குக் கிடைத்துள்ள அங்கீகாரமும், முக்கியமாக - தாயகத்திலுள்ள பல்கலைக்கழகச் சமூகம் வழங்கிவரும் ஊக்கமும் இப்பணியைச் சோர்வின்றி மேற்கொள்வதற்கான உற்சாக மாத்திரைகள்.



ஒவ்வொரு வருடமும் அதற்கான பன்னிரண்டு இதழ்கள் வெளியான பின்னரே ஆண்டுப் பூர்த்தி மலரை வெளியிடுவதை ஒரு மரபாக தமிழர் தகவல் கடைப்பிடித்து வந்துள்ளது. இந்த வரிசையில், 25வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டுத் தயாரிக்கப்படும் 'வெள்ளி மலர்' வெளியீட்டு விழா அடுத்த மாதம் (பெப்ரவரி) 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

முதலாவது ஆண்டிலிருந்து தொடர்ந்து ரொறன்ரோ நகர மண்டப அங்கத்தவர் சபாபீடத்தில் இதனை நடத்துவது போன்று, இவ்வருட விழாவும் அதே அரங்கில் நடைபெறும். 25வது ஆண்டு விருதுகள் வழங்கலும் இதனுடன் இணைந்ததாக இடம்பெறும்.

சர்வதேசப் புகழ்பெற்ற அரசு சார்பு உயர் பட்டங்களும் பரிசுகளும் வென்ற, ஐரோப்பாவாழ் மகத்துவ பணிப் புலமையாளர் ஒருவர், 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெறுகின்றார். அத்துடன், வழமை போன்று வெவ்வேறு துறைகள் சார்ந்த கனடாவாழ் முன்னணிப் பிரமுகர்கள் வருடாந்த மற்றும் சிறப்பு விருதுகளைப் பெறவுள்ளனர்.

அழைக்கப்படும் சுமார் 300 பேர் மட்டுமே இவ்விழாவில் பங்குபற்றுவர். இவர்களுக்கான அழைப்பிதழ்கள் இந்த மாதம் (ஜனவரி) 27ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

விழாவில் பங்குபற்ற விரும்புபவர்கள் 416 920 9250 இலக்கத்தில் இந்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் சுயவிபரங்களை பதிவு செய்தால், தாமதமின்றித் தொடர்பு கொள்ளப்படுவர்.



Growing
with the
Community
ESTD-1991

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் எட்டாவது கத்தோலிக்க ஆயர் பதவியேற்பு



உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஒக்டோபர் 13ம் நாள், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் எட்டாவது பேராயராக பேரருத்திரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அடிகளை நியமித்துள்ளார். புதிய ஆயரின் திருநிலைப்படுத்தல் சடங்கு நவம்பர் மாதம் 28ம் நாள் யாழ்ப்பாண கத்தோலிக்க பேராலயத்தில் இடம்பெற்றது. நல்லை ஆதீன குருக்களும், வடமாகாண முதல்வர் விக்கனேஸ்வரன் மற்றும் கத்தோலிக்க ஆயர்களும் ஏனைய கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த தலைவர்களும் இந்த வைபவத்தில் பிரசன்னமாய் இருந்தனர். ஆயர் அவர்களின் குடும்ப உறவினர்களோடு புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர். கனடாவிலிருந்து சென்ற பேராசிரியர் வண. ஏ.ஜே. சந்திரகாந்தனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். புதிய ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தமிழ் ஈழத்தின் கல்வியுலகிற்கு நன்கு அறிமுகமானவர். யாழ்ப்பாணத்தின் முன்னணிக் கத்தோலிக்க கல்லூரிகளின் அதிபராக நீண்ட காலம் பணியாற்றியதோடு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதவை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி செய்தவர். சமய வேறுபாடுகளை மேவிய நிலையில் ஈழத் தமிழ் மக்களின் பேரவலங்களை உலகறியச்செய்த பேராயர் தியோகுப்பிள்ளை, ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரின் வரிசையில் புதிய ஆயரும் தமது பெரும் பணியினைத் தொடர்ந்திட வாழ்த்துகின்றோம்.



ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ரொறன்ரோவில் சிறப்புக் கலந்துரையாடல்



ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் ஆறு மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படவிருக்கும் தமிழ் இருக்கை தொடர்பாக கனடியத் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைக் கூட்டமொன்று கடந்த மாதம் 6ம் திகதி மார்க்கம் நகரில் அமைந்துள்ள பொதுமண்டபமொன்றில் நடைபெற்றது. இலக்கியத் தோட்டத்தின் சார்பில் எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் இச்சந்திப்பைக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்திருந்தார். ரொறன்ரோ பல்கலைக் கழகப் பேராசிரியர் வணபிதா. ஏ. ஜே. சந்திரகாந்தன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் இருக்கைக்கு முதல் தொகுதியாக ஒரு மில்லியன் டாலரைக் கூட்டாக வழங்கி இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்துள்ள அமெரிக்க மருத்துவர்களான திருஞானசம்பந்தம், ஜானகிராமன் ஆகியோர் இதில் பங்குபற்றி இந்தத் தமிழ் இருக்கை சம்பந்தமான விளக்கங்களை விபரமாக வழங்கினார்கள். நிகழ்வில் பங்குபற்றிய பிரென்டா பெக் உட்படச் சிலர் உரையாற்றிய பின்னர் பலரது கருத்துகள் உள்வாங்கப்பட்டது. ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ரொறன்ரோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கையை ஆரம்பிக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக அமெரிக்க டாக்டர்கள் இங்கு நம்பிக்கை வெளியிட்டனர். நிகழ்வின்போது சிலர் உரையாற்றுவதையும், பங்குபற்றியவர்களில் ஒரு பகுதியினரையும் ஒளிப்படங்களில் இங்கு காணலாம்.





Markham McNicoll Urgent Care Centre & Family Clinic



416.609.3333 www.mmucc.ca

2901 Markham Road, Unit #11, Scarborough, ON. M1X 0B6

குடும்ப மருத்துவர் Dr. சுகந்தி இரவீந்திரன் B.Sc., MD., ABFM
புதிய நோயாளர்களை தற்பொழுது ஏற்றுக் கொள்கிறார்.

மருத்துவ சேவைகள்

- வெளி நோயாளர் பிரிவு (Walk in Clinic)
- விரைவு மருத்துவம் (Urgent Care)
- குடும்ப மருத்துவம்
(Family Practice)
- ஆய்வு கூட வசதி
(Lab Services for our Patients only)



எமது மருத்துவ நடுவத்திலுள்ள பிற மருத்துவ சேவைகள்

- மருந்தகம் (Pharmacy)
- சியன் மருத்துவம்
(Chiropractic, Massage Therapy
& Physiotherapy)
- பல் மருத்துவ சேவை (Dental Clinic)
- கண் மருத்துவ சேவை (Optometry)
- மற்றும் பிற மருத்துவ சேவைகள்
(Many more Medical Services)



* ஆண்டின் 365 நாட்களும் திறந்திருக்கும்

Developed and Managed by :



MEDCENTRE CONNECT
— SYNCHRONIZING HEALTH SECTORS —

MARKHAM RD
மார்க்கம்
மக்நிக்கல்
சந்திப்பில்
அமைந்துள்ளது.
*
McNICOLL AVE

NEW RANGANAS JEWEL HOUSE

Markham & Steeles

நியூ ரங்கனாஸ் நகைமாடம்

மார்க்கம் - ஸ்டீல்ஸ்



நவம்பர், டிசம்பர் மாத அதிர்ஷ்ட எண்கள்

மார்க்கம் அன்ட் ஸ்டீல்ஸ் சந்திப்புக்கருகில் அமைந்துள்ள 'நியூ ரங்கனாஸ் நகைமாடம்' தமது வாடிக்கையாளர்களுக்கென நகை வழங்கும் அதிர்ஷ்டலாபத் தெரிவினைக் கடந்த பல வருடங்களாக நடத்தி வருகின்றது. கடந்த நவம்பர் மாத அதிர்ஷ்டசாலியாக 98ம் இலக்க உறுப்பினரும், டிசம்பர் மாத அதிர்ஷ்டசாலியாக 97ம் இலக்க உறுப்பினரும் தெரிவாகியுள்ளனர். ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதியன்று அதிர்ஷ்டம் பார்க்கப்படுகின்றது.

எமது சேவைகள்:

- * சிங்கப்பூர் நகைகளை மிகக்குறைவான விலையில் பெற்றுக் கொள்ளலாம்.
- * பழைய நகைகள் அதிகூடிய விலையில் வாங்கப்படும்.
- * புதிய தங்க நகை சேமிப்புத் திட்டம் ஆரம்பம்.

6055 Steeles Avenue East, Unit: 102, Scarborough

தொலைபேசி: 647 702 2159 & 647 947 2864

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call :



Vilosan Sivatharman B.Eng

முன்னாள் அமைப்பின் Funeral Director

416 993 0826

Call :



Christeen Seevaratnam

Funeral Counsellor

416 258 6759

எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மிஸிஸ்கா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

பாரிஸ் சர்வதேச பருவநிலை மாநாட்டில் புவி வெப்பமயமாவதை குறைக்க உறுதி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 1-ம் திகதி பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட 196 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஓபாமா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

2 வாரங்கள் நடந்த இந்த மாநாட்டில் புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரிஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும். முன்னதாக, புவி வெப்பமயமாவதை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று கூறப்பட்டு அது தொடர்பான அறிக்கை அனைத்து நாடுகளின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.

புவி வெப்பமயமாவதை 1.5 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.

எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இதனை ஏற்க மறுத்ததால் வரைவு ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது.

இதனால் டிசம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டிய மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும் என்ற வரைவு ஒப்பந்தம் மூலம் நீண்ட காலத்துக்கு நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள்களைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் இது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை வாசித்தார். பிரான்ஸ் அதிபர் பிராங்குவா ஹொலாந்த் தீர்மானத்துக்கு ஆதரவு கோரினார். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-முன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தார்.

வரைவு ஒப்பந்தத்தை சமர்ப்பித்து லாரன்ட் ஃபேபியஸ் பேசியதாவது, “13 நாட்கள் நீடித்த கடினமான விவாதங்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரைவு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது நீண்டகாலம் கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான, சட்டபூர்வமான ஒப்பந்தம். இப்போது புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாவதைத் தடுக்க உதவும் வகையில் 2020ஆம் ஆண்டில் இருந்து வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் வழங்கப்படும் என்று கூறினார்.●



Nearly 200 nations adopted the first global pact to fight climate change on Saturday, calling on the world to collectively cut and then eliminate greenhouse gas pollution but imposing no sanctions on countries that don't.

The “Paris agreement” aims to keep global temperatures from rising another degree Celsius (1.8 Fahrenheit) between now and 2100, a key demand of poor countries ravaged by rising sea levels and other effects of climate change.

Loud applause erupted in the conference hall after French Foreign Minister Laurent Fabius gavelled the agreement. Some delegates wept and others embraced. The agreement, South African Environment Minister Edna Molewa said, “can map a turning point to a better and safer world.”

“This is huge,” tweeted U.S. President Barack Obama. “Almost every country in the world just signed on to the #ParisAgreement on climate change — thanks to American leadership.”

In the pact, the countries commit to limiting the amount of greenhouse gases emitted by human activity to the same levels that trees, soil and oceans can absorb naturally, beginning at some point between 2050 and 2100.

In practical terms, achieving that goal means the world would have to stop emitting greenhouse gases altogether in the next half-century, scientists said. That's because the less we pollute, the less pollution nature absorbs.

Achieving such a reduction in emissions would involve a complete transformation of how people get energy, and many activists worry that despite the pledges, countries are not ready to make such profound and costly changes.●

NOW HIRING

JOIN OUR DYNAMIC TEAM

Looking for a Career change?
Freedom, Flexibility and
Unlimited income potential

Give us a Call today

Chandran Rasalingam CHS
President & CEO
Dir: 416 909 0400



Bus: 416 321 6000 x400

www.inforcelife.com

career@inforcelife.com

10 Milner Business Court, Suite 707, Scarborough ON M1B 3C6

Like us on Facebook



printfast.ca

யாதும் ஊரே யாவரும் கேளிரென
யாப்புடன் உரைத்தது எம்மொழி யாகும்
பிறந்தகம் விட்டு புகுந்தோம் இங்கு
வாழும் வழிதரும் தகவலே வாழி!

புகுந்த மண்ணில் தமிழினச் சேவையற்றி
வெள்ளி விழாக் காணும் தமிழர் தகவல்
நீண்டு வளர்ந்து தொண்டாற்ற வாழ்த்துவோம்!

ஈசன் போக்குவரத்துச் சேவை
SDC CHARTER

905 294 0656

416 892 8793

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7
Scarborough, Ontario M1K 5J8



கனவு இல்லம்

உங்கள் கைகளில்!

Ravi Veerasingam B.A

Sales Representative

416-356-8958

HomeLife/Future

Realty Inc. Brokerage* 905 - 201 - 9977



**CALL FOR GREAT
INVESTMENT PROPERTIES !**

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான

தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS


நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்



இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவையான பூக்கள் இலை வகைகள்

இருக்குமறி செய்ப்பட்ட கரும்பு சரம்	\$ 2.00/ M	அறுகம் பூல்	\$ 3.00/bag
உள்ளூர் கிணைவுன் சரம்	\$ 2.00/M	வில்லம் இலை	\$ 3.00/bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 5.00/M	வேப்பிலை	\$ 3.00/bag
கிணைவுன் மலர்கள்	\$ 0.20 each	Marukhalundu /Maru	\$ 3.00 /bag
மல்லிகை மலர்கள்	\$ 5.00/bag	மாவிலை	10 per \$1.00
சம்பாதினி மலர்கள்	\$ 3.00 /bag	வெற்றிலை	10 per \$1.00
அறலி மலர்கள்	\$ 3.00 /bag	வாழை இலை	\$ 1.00 each
நாமரை மலர்கள்	\$ 1.00 each	துளசி இலை	\$ 3.00/bag





RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



S. Ganthiy

B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com

Graphic Land - 647. 219. 7576



எஸ். கணேஷ்

**ஜல்லிக்கட்டு வெறும்
விளையாட்டல்ல,
அது தமிழின கலாசாரம்!**



சிலப்பதிகாரம், கலித்தொகை, மலைபடுகடாம் போன்ற சங்க நூல்களில் “ஏறு தழுவுதல்” பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கலித்தொகையில் “ஏறுதழுவுதல்” பற்றிய பாடல்களில் காளைகளின் நிறம், அதன் வகை, வீரம், அவற்றை வேடிக்கைப் பார்க்கும் பெண்களின் நையாண்டி பேச்சுகள், அந்த பெண்களின், பெற்றோரின் மன இயல்பு போன்றவை இயல்பாகக் கட்டுரைக்கப்பட்டுள்ளன. முல்லை, மருதம் நில காளைகள் பங்கேற்கும் இந்த வீர விளையாட்டை பெண்களும் ‘குரவைக்கூத்து’ என்ற நாட்டுப்புறப்பாடல் வாயிலாகப் பெருமைப்படுத்தியுள்ளனர்.

ஏறுதழுவுதல் நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் ‘குரவைக்கூத்து’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டில் தங்களது ஆண் மகன்கள் வெற்றிபெற வேண்டி பெண்கள் அணிசேர்ந்து பாடி மகிழ்ந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெற பிறகு ‘குரவைக்கூத்து’ நிகழ்ச்சி நடைபெற்றால் வெற்றி பெற்ற ஆண்மகனின் வீரத்தைப் போற்றி பெண்கள் பாடி மகிழ்ந்தனர்.

முந்தைய காலம் தொட்டு தமிழின கலாசாரத்தோடு ஏறுதழுவுதல் விளையாட்டு பின்னிப் பிணைந்தே வந்திருக்கிறது.

இதை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் சென்றாக வேண்டும். தற்போது நீக்கப்பட வேண்டியது ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவு மட்டும் அல்ல. அதன் மீது இருக்கும் தவறான சித்தரிப்புகளையும் தான். விளையாட்டின்போது அளிக்கப்படும் பரிசுகளால் மட்டுமே இவை விளம்பரப்படுத்தப்பட்டதால் காளைகளை அடக்குவது மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

தமிழின கலாசாரப் பெருமை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமெனில், ஜல்லிக்கட்டு தொடர வேண்டும். தொடரத்தான் வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஒவ்வோர் ஆண்டும் தை மாதத்தில் நடத்தப்படும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ‘ஏறு தழுவுதல்’ நிகழாண்டு நடந்தேறாமல் போனது.

காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி கடந்த ஆண்டு இந்த விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும், இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்குப் போதிய கால அவகாசம் இல்லாமல் போனதால் நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

தமிழின மக்களிடையே இந்நிகழ்வு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டைக் காண வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏமாற்றம் அடைந்தனர். ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்பட்ட பல காளைகள் பின்னர் சொந்த ஊர்களுக்கு திரும்பின.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதிமன்றம் காளைகளைத் துன்புறுத்தாமல் விளையாட்டை நடத்திக் கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

அதன்பின்னர்தான், காளைகளைத் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க கால்நடை மருத்துவர்கள் களம் இறக்கப்பட்டனர். விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகளுக்கு கோமாரி நோய் உள்ளதா? பிற வகைகளில் ஏதேனும் உடல்

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளும்
பேரப்பிள்ளைகளும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai

Dealing Representative

418 899 6044

email

s.kanapathypillai@cefi.ca

சிறுநீர்ப்பை நோயைக்..

மட்டும் கழிப்பறை செல்வதே இம்முறையாகும். மீண்டும் முயலல். ஒரு முறை கழிக்கும்போது முழுமையாக வெளியேறாது விட்டால் சில நிமிடங்களில் மீண்டும் முயற்சித்தால் வெளியேறலாம்.

குழாய் மூலம் அகற்றுவது மற்றொரு முறையாகும். ஒரு நாளுக்கு 4 தடவைகள் இவ்வாறு தாங்களே மிகவும் சுத்தமான முறையில் கிருமித் தொற்று ஏற்படாதவாறு செய்யலாம். சிறுநீர்த் துவாரத்தின் ஊடாக அதற்கான கதீட்டர் எனப்படும் குழாயை சிறுநீர்ப்பையினுள் செலுத்துவதன் மூலம் அகற்ற முடியும். தங்களால் முடியாவிடில் வீட்டில் உள்ளவர்களைக் கொண்டு செய்யலாம். Clean Intermittent Catheterization (CIC) எனச் சொல்லுவார்கள்.

இருந்தபோதும் சிலருக்கு குழாயை மீண்டும் மீண்டும் போடாமல் தொடர்ந்து வைத்திருக்க நேரும். இதை Continuous Catheterization எனச் சொல்லுவார்கள்.

மிகச் சிலரில் சத்திர சிகிச்சைகளும் தேவைப்படலாம். சுருக்கித் தசை sphincter தசைநார்களை இளக்குவது, செயற்கை சுருக்கித் தசைகளை பொருத்துவது, வேறு பாதையால் சிறுநீரை அகற்றுவது போன்ற பல்வேறு வகையான சத்திர சிகிச்சைகள் நோயின் தேவைக்கு ஏற்பச் செய்யப்படும். இவை சிறுநீர்த்தொகுதி சத்திரசிகிச்சை நிபுணர்கள் தீர்மானித்துச் செய்ய வேண்டியவையாகும்.

அதீதமாகச் செயற்படும் சிறுநீர்ப்பை (Overactive/Spastic Bladder) மற்றும் மந்தமாகச் செயற்படும் சிறுநீர்ப்பை (Underactive/Flaccid Bladder) என இருவகையான சிறுநீர்ப்பை நோய்கள் பற்றியே இங்கு பேசினோம்.

ஆயினும் நீரிழிவு நோயாளர்களில் இவை இரண்டும் கலந்த வகையான பிரச்சனை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிலிஸ் எனப்படும் பாலியல் நோயிலும் அவ்வாறு இரண்டும் கலந்த பிரச்சனை ஏற்படுகிறது.

அதீத மதுப் பாவனை, பக்கவாதம், விட்டமின் பீ12 குறைபாடு, எயிட்ஸ் போன்றவையும் நரம்புப் பாதிப்பிற்குள்ளான சிறுநீர்ப்பை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.●

ஜல்லிக்கட்டு தமிழின கலாசாரம்..

பாதிப்புகள் உள்ளதா எனப் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ்கள் பெறப்பட்ட காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும் மக்கள் இதனால் சோர்ந்து விடவில்லை. அவர்கள் “ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்காக எங்கள் காளைகளை விற்றுவிடவில்லை. பிற தொழிலுக்கு அதை ஈடுபடுத்தவில்லை. மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை தொடர்ந்து அவற்றுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், இந்த விளையாட்டு தமிழகத்தில் மீண்டும் நடைபெறத் தடையாக இருக்கும் சட்டச் சிக்கல் நீக்கப்படும் என மத்திய அரசுத் தெரிவித்துள்ளது. இதனால், தமிழர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

இருப்பினும், தைப் பொங்கலுக்கு ஏறக்குறைய 2 வாரங்களே இருப்பதால், எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நடைபெறும் ஜல்லிக்கட்டு வெறும் விளையாட்டல்ல. அது தமிழின கலாசாரம்.

இன்று காளைகள் மீது சிறிது நேரம் தொங்கிச் செல்லும் இளைஞர்களுக்கு பரிசுகள் அள்ளிக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், முந்தைய காலங்களில் இவை ஆண் மகனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக இருந்தது.●

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்

36 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

101

2015ம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2016ம் ஆண்டை வரவேற்று இருக்கும் இக்காலத்தில் 2015ம் ஆண்டு எமது வருமானம் பற்றிய தகவல்களை Canada Revenue Agency என்னும் கனேடிய அரசின் வருமானவரி முகவர்களுக்கு கணக்கு காட்டும் காலமாக தைமாதம் தொடக்கம் சித்திரை மாதம் வரையிலான காலப்பகுதியாகும்.

எனவே இம்முறையும் இந்த தைமாத இதழில் வருமானவரி சம்பந்தமான சில தகவல்களை பரிமாறும் ஒரு செயல்பாடாக வெள்ளிப்பண கட்டுரை தொடர் அமைகின்றது. பொதுவாக முதலாவது விடயமாக குறிப்பிட வேண்டியது எல்லோரும் சித்திரை மாதம் 30ம் திகதிக்கு முன்பாக வருமானவரிப் பத்திரத்தினை பூர்த்தி செய்து அனுப்புங்கள். இதில் வருமானவரி செலுத்த வேண்டி இருப்பவர்களானாலும் சரி அல்லது வருமானவரி மீள்பெறப் போகப்போகின்றவர்களானாலும் சரி இந்த நடைமுறையை கடைப்பிடிப்பது உங்களுக்கு சிறந்ததாக அமையும்.

இதற்கான காரணத்தினை சற்று சுருக்கமாக கூறுவதாயின் மேலதிகவரி செலுத்த வேண்டியவர்கள் தண்டனைப்பணம், மற்றும் மேலதிக வட்டி போன்றவற்றை தவிர்க்க முடியும். அதே போன்று வரி மீள்பெறப் போகின்றவர்களும் தேவையற்ற காலதாமதத்தினை தவிர்க்கவும் அரசாங்கம் உங்களுக்கு தர இருக்கும் ஏனைய கொடுப்பனவுகளான பிள்ளைகளுக்கான மானியக் கொடுப்பனவு, விற்பனை வரிக்கழிவு கொடுப்பனவு போன்ற சலுகைகளை காலதாமதம் இன்றிப் பெறமுடியும்.

இரண்டாவதான முக்கிய விடயம் அரசாங்கம் இதுவரை காலம் உங்களுக்கு தரும் கொடுப்பனவுகள் காசோலையாகவோ அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வந்திருக்கலாம். ஆனால் 2016ம் ஆண்டு சித்திரை மாதம் முதலாம் திகதிக்கு பிற்பாடு காசோலை மூலமான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு எல்லோரும் தமது வங்கிக் கணக்கின் விபரத்தினை தருமாறு கேட்டிருக்கின்றது. இது சம்பந்தமான பல கடிதங்களை காசோலை மூலம் பணம் பெறுபவர்களுக்கு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் அனுப்பியிருக்கின்றது. எனவே தயவுசெய்து தற்பொழுதும் காசோலை மூலம் பணம் பெறுபவர்கள் உங்கள் வங்கிக்கணக்கின் விபரத்தினை நீங்கள் வருமானவரிப்பத்திரம் பூர்த்தி செய்யும் பொழுது சேர்த்து அனுப்ப முடியும். இதுதான் உங்களுக்கான கடைசி சந்தர்ப்பமாகும்.

வருமானவரி விகிதாசாரம் 2015ம் ஆண்டு வருமானத்துக்கு எவ்வாறு அமைய இருக்கின்றது எனப் பார்க்கும்போது இதில் மத்திய அரசின் வரி விதிப்பு விகிதாசாரத்தினை பார்க்கையில் ஒருவரின் வருட வருமானம் \$200,000 ஆக இருக்கும் நிலையில் முதலாவது \$44,701 க்கு 15 சதவீத வரியும் இரண்டாவதுபடி நிலையாக \$44,702க்கும் \$89,401க்கும் இடைப்பட்ட வருமானத்துக்கு 22 சதவீத வரியும் \$89,402க்கும் \$138,586 தொகையான பகுதிக்கு 26 சதவிகித வரியும் \$138,586க்கு மேற்பட்ட தொகைக்கு 29 சதவிகித வரியும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது வருமானவரி கணக்காகும்.

இதே போன்று ஒன்றாயியோ மாகாண அரசின் வரி விகிதாசாரத்தினை நோக்கும் போது முதல் \$40,922 வரையில் உள்ள வருமானத்துக்கு 5.05 சதவீத வரியும் \$40,922 தொடக்கம் \$81,847 உள்பட்ட வருமானத்துக்கு 9.15 சதவிகித வரியும் \$81,848க்கும் \$150,000க்கும் இடைப்பட்ட வருமானத்துக்கு 11.16 சதவீதமும் \$150,001 இருந்து \$220,000 வரையுள்ள வருமானத்துக்கு 12.16 சதவீத வரியும் \$220,001க்கு மேற்பட்டதற்கு 13.16 சதவீத வரியும் கணக்கீடு செய்யப்படுகின்றது.

இவற்றைவிட வரிக்கழிவு (Tax Credit) மற்றும் வருமான வரிக்குட்படாத தொகை (Tax Deduction Amount) போன்ற விடயங்கள் அடுத்த இதழில் தொடரும். இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புதிதாக பதவியேற்று இருக்கும் அரசு மத்திய வருமானம் பெறும் வகுப்பினருக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இது 2015ம் ஆண்டுக்கும் உடனடியாக அமுல்படுத்தப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. வாசகர்கள் இக்கட்டுரை அதற்கு முன்பு எழுதப்பட்டது என்பதினை கவனத்தில் கொள்ளவும்.●

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்

SABESAN'S Choice



தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
கவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்

ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
“விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்”

Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or NEW!!!!



Sabesan's Choice

416 605 1990



மார்க்கம் கைப்பொங்கல் வீழா

கனடாவில் தமிழ் மரபுப் பெருவிழா

அனுசரணை



சனவரி 16 & 17, 2016

அனுமதி மற்றும் பங்கேற்பு இலவசம்

ஓவியர் மருதுவின் ஓவியக்கண்காட்சி

தலைப்பு: தமிழ்மரபு

மார்க்கம் மாநகரசபைக் கூடம்

சனவரி 16 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை

சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணிவரை

தமிழ் மொழிக் கல்விக் கருத்தரங்கு

மார்க்கம் மாநகரசபைக் கூடம்

சனவரி 16 சனிக்கிழமை மாலை 3 மணி முதல் மாலை 7 மணிவரை

பட்டறை - யோகா, சீலம்பம், தமிழ் மற்றும் நடனம்

மார்க்கம் மாநகரசபைக் கூடம்

சனவரி 16 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை

ஓவியப்போட்டிகள்

மார்க்கம் மாநகரசபைக் கூடம்

பாலர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை மாணவர்கள் பங்குபெறலாம்

மதி இறுக்கம் உள்ள மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.

(அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது)

சனவரி 16 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் மாலை 4 மணிவரை

தமிழ் நூல்கள் கண்காட்சியும் விந்நபனையும்

மார்க்கம் மாநகரசபைக் கூடம்

சனவரி 16 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை

சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 2 மணிவரை

தீருவிழா

பொங்கலோ பொங்கல்

மார்க்கம் தியேட்டர்

கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நிகழ்வுகள் மற்றும் மதிப்பளிப்பு

சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி முதல் மாலை 6 மணிவரை

தொடர்புகளுக்கு

905-479-7748

lkanapathi@markham.ca

Platinum Sponsor



Minimum down..

In 2016, the firm projects housing costs could rise in Vancouver by 7% and by 5% in Toronto while the rest of the country sees low single digit increases.

Even in Calgary, where an oil price shock has cost jobs and rocked the economy, home prices have been resilient, said Sandhu.

The Finance Department has tightened mortgage rules on several occasions in recent years — along with requiring stricter enforcement and management of loans — in an effort to weed out marginal buyers and excessive speculation in the housing market.

One of the changes saw the federal government reduce the maximum amortization period for government-insured mortgages to 25 years from 30 years.

But the new move will likely have less of an impact on the market because those previous changes forced a shift by home buyers toward making larger down payments and taking on more conventional mortgages, said Derek Burleton, deputy chief economist at TD Economics.

“Hot markets in Ontario and B.C. are being driven by purchasers with larger down payments, whether it be millennials getting help from their parents, move up buyers, and/or domestic or foreign investors,” said Burleton. Between 2008 and 2012 insured mortgages accounted for roughly 60% of the increase in new mortgages taken out at chartered banks.

That ratio has been flipped in 2015, with conventional, uninsured mortgages now accounting for 60%, according to TD. Still, the Bank of Canada has expressed concerns that too many Canadians risk becoming over-extended, especially once interest rates begin to rise.

(Courtesy: Toronto Sun - 2015 December 12)

போதுமான தூக்கமின்மை ஜலதோஷத் தொற்றை அதிகரிக்கும்

ஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்

அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப்பட்டது. அதற்காக அவர்களின் கைகளின் மணிக்கட்டில் தொடுஉணர் கருவி பொருத்தப்பட்டது. அதன்பிறகு அவர்களின் முக்கில் ஜலதோஷத்தைத் தோற்றுவிக்கும் ரினோவைரஸ் அடங்கிய திரவத்தின் சில சொட்டுக்கள் விடப்பட்டன.

இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு கூர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் எத்தனை பேருக்கு ஜலதோஷம் பிடித்தது என்று கண்காணிக்கப்பட்டது. இந்த பரிசோதனையின் இறுதியில் கிடைத்த முடிவுகள் குறைவான தூக்கம் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மையின் வீரியத்தைக் குறைக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றன.

இந்தப் பரிசோதனையில் தூக்கத்தின் கால அளவு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தூக்கத்தின் தன்மை கணக்கில் எடுக்கப்படவில்லை. விட்டு விட்டு தூங்குவது பெரிய தூக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கிறார் என்பது மட்டுமே கணக்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இந்த ஆய்வை மேற்கொண்ட முதன்மை ஆய்வாளரான கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எரிக் பிராதர் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்குமா பிடிக்காதா என்பதை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கியமானதாக போதுமான தூக்கமின்மை காணப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார். ஒருவரின் வயது, அவர்களுடைய மன அழுத்தத்தின் அளவு, அவர்களின் இனம், கல்வி, வருமானம், ஒருவரின் புகைக்கும் பழக்கம், இவை அனைத்தையும் விட ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்கு ஜலதோஷம் பிடிக்குமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தூக்கம் குறைவதால் வேறுபல நோய்கள் ஏற்படும் என்றும் உடல் பருமனடையும் தன்மையும் அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

மேலும் தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டையே கூட தூக்கமின்மை மட்டுப்படுத்திவிடக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவர் எரிக் தெரிவித்திருந்தார்.

ALL COUNTRIES TAMILS YELLOW PAGE

CANADA & INTERNATIONAL MEDIA, NEWS, WEBSITE
BUSINESS ADVERTISEMENTS & DIRECTORY

BIRTHDAY WISHES & ANNIVERSARY :- Wedding & Business

ARANGETRAM :- Bharatham, Mirudangam, Veena & Etc... - MATRIMONIAL :- Marriage Broker Services

JOB AGENCY :- All Kinds of Employment Services - FUNERALS :- Obituaries & Etc...

2296 EGLINTON AVE, EAST @ BIRCHMOUNT RD UNIT 3C LOWER LEVEL SCARBOROUGH - TORONTO - ONTARIO - M1K 2M2 - CANADA
TEL: 416 644 7273 - TEL & FAX: 416 613 2919 - MOB: 416 752 4444 WEB: WWW.TAMILSYELLOWPAGES.COM E-MAIL: TYP@TAMILSYELLOWPAGES.COM

WWW.ENGLISHYELLOWPAGE.COM - WWW.ASIANSYELLOWPAGE.COM



YOUR PARTNER IN MORTGAGES

Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com

Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com


316 - 885 Progress Ave., Toronto, Ontario, M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

Scholarship Plan [RESP] Any Referral Service

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •



அர்ச்சனாஸ் & கோ

அனைத்துவகை பூஜைப்பொருட்களின் களஞ்சியம்

பூஜைப்பொருட்கள்
மல்லிகைச்சரம்
பூக்கள் பூமாலைகள்
பரதநாட்டிய ஆபரணங்கள்
லீடியோ புகைப்படம்
தீரைப்படங்கள் பாடல்கள்

All temple pooja items
Fresh jasmine and flower garlands
Dance items
HD Video & Photography
Passport photos

"உங்கள் இல்லம்தோறும் இறையருள் வற"

416-292-0033 www.archanas.ca

2950 Kennedy Rd. Unit 6, Scarborough (One Block North of Finch)

வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

அடமான (Mortgage) ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும்



கமல் நவரத்னம்



கனடியத் தமிழர் சமூகத்தில்
நம்பிக்கையான ஒரு முகவர்

Kamal Navaratnam

Sales Representative

Direct: **416-671-4815**

E mail: kamalhomesale@gmail.com



HomeLife/Future Realty Inc.

Brokerage

205-7 Eastvale Drive


Markham ON, L3S 4N8

Bus: (905) 201-9977

Fax: (905) 201-9229

Independently Owned and Operated

Trust and reliable services



DR. ILLANGO & ASSOCIATES

ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

BRACE FOR A GREAT SMILE



SCARBOROUGH

Kennedy / Finch

3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON
Tel: 416-292-7004
905-47 BRACE (27223)

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario

7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON
Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th
(New Location)

9500 Markham Road
Unit # 107
Markham, ON
905-47 BRACE (27223)

FREE! Real Estate Classes



Successful Real Estate Office With Over 300 Salespeople



★ **No Franchise Fees** ★ **No Monthly Fees** ★ **No Desk Fees**
International Award Winning Office
Top 5th HomeLife Office In Canada-2012

- ➔ **Attractive Commission Split.**
- ➔ **Over 300 Salespersons.**
- ➔ **Daily Training, Full Services Office**
- ➔ **24 Hrs Access to the Office**
- ➔ **Office Open 7 Days/ Week**



HOMELIFE /FUTURE REALTY INC., Brokerage
 205 -7 Eastvale Dr., Markham, Ontario, L3S 4N7
 Bus: 905.201.9977 | 416.264.0101

Selva Vettyvel
 Broker of Record
 Tel:416-568-4301

*Based on TREB data: 2012. (does not include independent or other franchisors). ©2012 HomeLife Realty Services Inc. All Rights Reserved. Each Office is Independently Owned and Operated. Not intended to solicit Agents or Brokers currently under contract.
 INDEPENDENTLY OWNED AND OPERATED